

Regis. No. M. 2147.

THE AGRICULTURIST

*A monthly Journal devoted to
Agriculture and its allied subjects*

கிருஷ்ண
ஏர் மாதாந்தர விவசாயப் பத்திரிகை.

Vol.XII
புத்தகம் 12

1929ம் ஆண்டு பிப்ரவரி 13ல்
கல்லூரில் சிற்றினாலீ 1.

NO. 1
அடி 1

கிருஷ்ண.

பக்கம்

Wish All Agriculturists a prosperous New Year
கிருஷ்ணக்கு சுக்கு வருஷம் வல்வருவாதாக.

The Grape Wine
திரட்சைப் பார்

News & Notes
குறிப்புகள்

The Scindee Cow
கிள்ள தேசத்தைப் பசுக்கள்

Correspondence
உத்தம்
Almanack
பஞ்சங்கம்



Editor Rao Bahadur J Chelvaranga Raju

Jagannadha Baugh Saidapet

Annual Subscription including Postage Re One only

Copyright]

(Registered)

கவனியுங்கள்

மினசாயத்தில் இப்போது அடையும் இலைபத்தைக் கீட இரைப் பெற வீரம்புகிறீர்களா?

அப்படியானால் இந்தியாவிலேயே இந்தியர்களேயே செய்யப் பட்ட இந்திரிய வள்ளுக்கணாட்கிய இயற்கை உரங்களை வாங்கி உப பொழியுங்கள்.

ஊங்கள் எலும்பத்தூள், ஜவ்வு, கொம்பு சீவு, புண்ணாக்குகள் முதலிய கலமான எருக்களையும் அந்தத்தப் பயிர்களுக்குச் தக்க ஏருக்களைக் கெந்தும் தயாரித்தும் கிடைகிறோம்.

இயற்கை உருக்களைச் சேர்க்காமல் நந்தாலும் அதே அட்ட அஸப்படுத்தி விற்கும்பொய்யங்கை உரங்களாகிய உப்பு உரங்களைத் தனியாய் உபயோகித்தால் கெடுகல் சம்பகிப்புதைப் போலவும்யல் என்கள் இயற்கை உரங்களால் எப்போதும் ஏன்கையே உண்டாலுமோ நிலங்களும், நாலூக்கு நாள், வாரத்திற்கு வர்ம், மாசத்திற்கு மாசம் வருஷத்திற்கு வருஷம் அமிகிருத்தியடையும் என்பதில் சந்தேகமே வில்லை,

ங்கீ முதனிய விவரங்களைய விரும்புவேர்.—

ஏ.ஜெ.போட்டரிக்ஸ் அண்ட்கோ.

ஏஜன்ட் கடம்பூர் எருக்கிடங்கு

கடம்பூர் (S. I. R.)

என்ற எழுதி முழு விவரங்கள் நியலாம்

தீர்யரங்கண

J. R. ரங்க ராஜா

அவர்களால் எழுதப்படும்புதுநாவல் அச்சிலிருக்கிறது
கடம்பூல்தியல் வேள்வரும் விலை நூல் ஒன்றுதான்

கம்பிபாலன்

தமிழ்ப்பதிப்பு

தென்னாட்டில் கம்ம ஜாதியப் பத்திரிகை இல்லைத்தோக்கும். கிராம வசிகளுக்கவிய்யான டோது விதியங்கள் வெளிவரும், வளம்பரங்க ஞக்குத் தக்க சேள்களியமுண்டு. வருடசந்தா ரூ. 1 தால் ஐக்கிய சங்கங்களுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் வேண்டிய புத்தாபாரங்கள் கம்மிடம் கிடைக்கும்:

தீர்வேங்கடசாமி நாயகு

: தத்தொதிபர் அம்பாலக்

கிருத்தாங்கள்

THE AGRICULTURIST

A monthly Journal devoted to
Agriculture and its allied subjects

கிருஷ்ண

ஓர் மாதாந்தர விவசாயப் பத்திரிகை.

Vol.XIII
புத்தகம் 12

1929ம் ஆண்டு ஏப்ரல் 13-வு
க்கல்லூர் சித்திரைம் 1-ல்

NO. 1
இயாதி 1

கிருஷ்ணக்கு சுக்லவாபு நல்வருஷமாகுக
நன்மை பெறும் சுக்கிலத்தில் நாவடங்குமே செழிக்கும்
புன்னமை விணைக்கிப் பொருள்சேரும்-நன்மை
இருக்கும் பக்கறக் தம் எங்கும் மழைபோங்கும்
பருத்தியுப்புந்தான் குறையுமாம்-

பலன்

இந்திய கிருஷ்ண அணை வருக்கும் சுக்ல வாபு நல்வருஷமாகிறார்கும்படி அதுக்கிரஹம் புரியுமாறு எல்லாம் வல்ல கடவுளைப் பிரார்த்திக்கிறோம்;

சுக்லவாபு இராஜா, மந்திரி, முதலான் 9 ஆதிபத்யங்களில் சுபக்கிரகங்களுக்கு 6 ஆதிபத்தியங்களும் பாபக் கிரகங்களுக்கு மூன்று ஆதிபக்கங்களும் இருக்கிற படியால் பூமியில் நல்லமழைகள் பேய்யும். பயிர்கள் விருத்தியடையும். பசக்களுக்குப் பாலபிலிருத்தி யாகும். வெண்மை தானிபங்களும் செக்கப்புதானிபங்களும் நன்றாய் பலிக்கும். பால் தெய், சுற்கறை, வெஸலம் முதலினாலும் பழவர்க்கங்களும் அவிசிருத்தியடையும்.

பாபக்கிரகங்களுக்கு 3 ஆதிபத்யங்கள் இந்ப்பதின் பலனும் அடால மழையும், மழையினால் கெடுதியும், இராஜ கோபமுல் உண்டாகும்.

கிருஷ்ணகிற் பெரும்பாலானவர்களுக்கு தங்கள் கிருஷ்ண வேலைகளைக் கவனிக்கவே போதிய நேரமிருக்காதலாலும், “எல்லாம் தெய்வங்கேயால்” என்று தெய்வத்தின் தலையில் சுகல பாரங்களையும் போட்டுகிட்டி “இராமர் ஆண்டா லெண்ன” “இராவணன் ஆண்டாலென்ன” என இருப்பவர்களாதலாலும், எழுமக்கிருஷ்ணர் இராஜ பீடபுத்திற் காளாகவே மாட்டார்களைப்படு தின்னனம்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மெல்லோனையும் இரக்கித்து நமக்கும், நமது நாட்டுக்கும், நமது நல்லேவந்தருக்கும் நன்மையைப்பீடு அருள்வாராக.

The Grape Wine திராட்சைப் பயிர்

நாம் 1928ம் வருஷம் ஜனவரி மாதம் கோயம்புத்தூர் விவசாய காலேஜ் சென்று திரும்புக்கால் நமது நேயருடைய நிலத்தைப் பார் ந்து அபிப்பிராயம் தெரிவிப்பதற்காக ஈரோட்டில் இறங்கினேம். அத்தோட்டத்திலுள்ள திராட்சைச் செடி காய்க்காததற்கு நமக்குத் தோன்றிய காரணத்தைத் தெரிவித்து நம்மிடமிருக்கும் செடி களைக் காயப்படாமல் கத்திரிக்கும் கத்திரிக்கோல் கொண்டு கத்தரி த்து செய்யவேண்டியபறவும் சோல்லி வந்தோம். அவ்வருஷம் நாம் சொன்னமாதிரி செய்கேர்த்தி செய்ததில் நன்றாய்க் காய்த்ததாகக் கேள்விப்பட சுந்தோட்டமாட்டதோம். அங்கிருந்து வரும்போது கவாத்து செய்து போட்ட கனீகள் 36 தண்டுகள் எடுத்து வந்து நமது தோட்டத்தில் ஓழியில் படியம்போட்டோம். அவ்வளவில் 26 தண்டுகள் துளர்த்து கேர் ஒடிய நன்றாய்வந்தன. செடிகள்வேர் அதிகமாக் ஒடிமுண்ணம் வேர்விழுந்த செடியை எடுத்து ஒவ்வொரு தோட்டியில் போட்டு முன்றாள் பாதி நிழலில் வைத்திருந்து அப்பால் தோட்டிகளை எடுத்து வெய்யிலில் வைத்துவிட்டோம். அதமுதல் அத்தோட்டிகளுக்கு ஒன்ற விட்டு ஒருநாள் காலையில் தண்ணிர் ஊற்றிவந்தோம்.

குழிகள்தயாரித்தல்

நமது ஜெகந்நாதபாக் தோட்டம் செகப்பு சரள் மண்ணாட்டமுள்ள நிலம். சில அடி தூரத்தில் பாறை விழுந்து விடுகிறது. ஆகையால் 4 அடி நீளம் 4 அடி அகலம் 6 அடி உயரமுள்ள குளிகன் டி நமது வீட்டின் முழக்கடையிலேயே தோண்டச் செய்தோம். இங்குழிகள் 1928ம் வருடம் பிப்ரவரி முதல் வாரத்தில் தோண்டப் பட்டன. குழிகள் தோண்டிய மண்ணைக்குழிகளைச் சுற்றிலும் காற்றீடுப் போட்டு வைத்துவிட்டு பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஆகிய நான்கு மாதங்கள் வரை குழிகளைக் காற்றுடும்படியும் காடியும் படியும் விட்டு வைத்தோம். சக்கிலிகளிடம் சொல்லி ஊரில்விழுந்து கிடக்கும் எலும்புகளை(எலும்புத்தாள் அல்ல) எடுத்து வரும்படி சொல்லி, குண்டு இடை(ஒருகுண்டு என்பது 56இருத்தல்) கொண்டுவந்து ஒவ்வொரு குளியின் பக்கத்தில் ஒவ்வொரு குண்டாகப் போட்டு வைத்திருந்தோம். ஜாலை மாதத்தில் முதல் மழை (ஒரு செவிக்கு மேற்பட்ட மழை) பெய்தவுடன் மக்கினமாட்டி சாணி எரு (தொழு

எரு) ஒரு குளிக்கு ஒருவண்டி விகிதம் கொண்டுவந்து குளிகளைச் சுற்றிலும் வெட்டிப்போட்டிருந்த மண்ணுடன்கலந்து ஒவ்வொரு குழி யில் பக்கத்தில் போட்டிருந்த ஒருக்குண்டு எலும்புகளை ஜூந்து பாகங்கள் செய்து, குழியின் அடியில் தொழுளரு கலந்த மண்ணுரு அடி உயரம் போட்டு அக்குழியின் பக்கத்தில் ஜூந்து பாகங்களையப்ப பிரித்து வைத்திருந்த எலும்பில் பெரியதுண்டுகளாயிருந்தவைகளை அந்த இடத்தில் சிறைப்போட்டு அதற்கு மேல் ஒருந்து உயரம் தொழுளரு கலந்த மண்ணைப் போட்டு அதற்குமேல் முன்போட்ட எலும்புகளைச் சுற்று சிறிதாயிருந்த எலும்புத் தாண்டுகளைப் போட்டு அதற்குமில்லை ஒரு அடிமண்ண போட்டு அதற்குமேல் அதற்கும் சிறிதான துண்டு எலும்புகளைத் தூயி பிழ்னும் 1 அடி மண்ண போட்டு அதிலும் சிறிய எலும்புக்குண்டுகளைப் போட்டு அதற்குமேல் 1 அடி மண்ண போட்டு கடைசியாய் மீன்தீந்த சிறு எலும்புத் துண்டுகளைச் சிறை மூழிமட்டத்திற்கு வந்து விட்டது-மூழிமட்டத்திற்குமேல் ஒரு அடி உயரம் தொழு எரு கலந்த மண்ண போட்டு உயரமாக்கி பாத்திரகட்டி அதன் மத்தியில் தொட்டியிலிருந்த செடியைக் கொட்டி வேறுநந்தபோகாமல் வைத்துக் குளிரத் தண்ணீர் பாய்ச்சினோம். இதில் முங்கீயமாய் காணிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் செடி முதலிலிருந்து முளைத்து வரும்போதே ஏட்ட களையில் முளைக்கும் பல சிம்புகளை வளர விடாமல் ஒரே ஒரு களையாக ஒடும்படியிட்டு மற்றவைகளை அப்புறப்படுத்தி விடவேண்டும். முதலில் விழும் களை பரந்து மற்றவைகளை விட திடையைப் பிருப்பதைப் பார்த்து விடவேண்டும். அப்படிவிட்ட பின் அம் ஒவ்வொரு இலையின் பக்கத்திலிருந்தும் கொடிகள் பிரிவதற்காக துளிர்கிடும். அவ்வாறு களைக்கும், இலைக்கும் மத்தியில் துளிர்கிட ஆரம்பிக்கும்போதே பிரதி தினம் அதைக் கவனி த்துப் பக்கத்துளிர்களைக் களில்லையிருந்து ஒரே கொடியாகப் போகப் பரங்க வேண்டும். அப்படி விட்டால்தான் தலைக்கொடி கீரியமாய்ந்த நாளுக்கு நாள் வளப்பட்டு கணமடைத்து செழிப்பாக வளரும். நாம் கிள்ளக்கிள்ளப் பக்கச் சிம்புகள் அதிகமாய் வர எத் தணிக்கும், நாம் அவ்வாறு பக்கச் சிம்புகள் வெட்டிக் கிடாத படி பிரதிதினம் அது வேலையாகக் கவனித்து நஷ்டதாலேயே புதுதாய் பக்கங்களில் வெட்டிக்கும் இளங்துளிர்களை பயல்லாம் அப்புறப்படுத்தி விடவேண்டும், இவ்வாறு நாம் செய்து வந்ததில்

ஜாலை மாதத்தில் குளிகளில் நட்ட செழுகள் அக்டோபர் மாதம் முதலேயே சமார் ஆறடி உபரம் வளர்ந்து விட்டது. ஒவ்வொரு செடியிலுள்ள ஒரே கொடி கேரை வளர்வதற்கு ஆதாரமாக சமார் மூன்றங்குல சுற்றளவுள்ள ஓர் கம்பை நட்டு அதில் கொடிக்குக் காயம் படாமல் சிறு பனை நாரால் அரை அடி தூரத்திற்கொரு தரம் தளர்த் திவாய் கட்டிக் கொண்டீடு போக அக்கம்பிலேயே கொடிகள் மின்னி சலபாப் மேலே சென்று விட்டன. ஆறு அடி உபரம் வளர்ந்து டன் ஒவ்வொரு செடியைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் 6 அடி தூரம் இருக்கும்படி பந்தல் போட்டுவிட்டு அப்பால் பக்கங்களில் விடும் சிலும்பல்களைக் கீள்ளாமல் விட்டுவிடவே ஜனவரி மாதத்திற் குள் செழுகள் படர்ந்து இரண்டு கொலைகள் விட்டன.

தண்ணீர் பாய்ச்சல்

எங்கள் புழக்கடையில் கவலைத் தண்ணீர் போய்ப் பாய மார்க்க மில்லியாதலால் மேற்கொண்ட திராட்சைச் செடி. ஒவ்வொன்றிற்கும் ஒன்றுவிட்டு ஒரு நாள் இரண்டுக்குடம் தண்ணீர்தான் ஊற்றிவங் கீதாம். 1926ம் வருஷம் ஜனவரி மாதம் 20த்தில் செழுகளைக் கப்பாத்து செய்தபின் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தது முதல் செடி ஒன்றுக்கு ஐந்து குடம் தண்ணீர் வீதம் விட்டுக் கொண்டு வருகிறோம்.

பின்சேய் நேர்த்தி

1928ம் வருஷம் ஜாலை மாதம் செழுகளை முடிவில் நட்டதுமுதல் 15 தினங்களுக்கொரு தரம் செழுகளைக் கூட்டுக்குக்கூட்டு கொத்தி கொட்டுக்கூட்டு காற்றுடையில் அப்பால்தான் தண்ணீர் ஊற்றி வங்கீதாம். அத்துடன் ஒரு பெரிய தொட்டியில் மாட்டு சாளியும் தண்ணீரும் கரைந்து வைத்து நித்யம்ரூபமாக அச்சாவித்த தண்ணீரைக் கலங்கிக் கொடுத்து 15 தினங்களுக்குப்பால் செழுகளுக்கு ஊற்றி வங்கீதாம். இவ்வாறு செய்வதற்கு ஆங்கீலத் தில்(Liquid Manuring)தண்ணீர் ரூபமான எருக்கொடுத்தல் என்று பெயர். இவ்வாறு தண்ணீர் ரூபமான எருக்கொடுத்தலின் அனுகூலம் என்னவெனில் இவ்வாறு கொடுக்கும் எருவானது ஜலரூபமாகிருத்தலால் செழுகளின் வேர்கள் ஜலத்தை உட்கொள்ளும் போதே எருக்கொடுத்ததும் அதிகமாய்ச் சேர்த்து உட்கொள்ள இடமிருப்பதால் அதிக அளவில் அடைகிறது. நாம் சாதாரண எருக்கொடுக்கும் சத்தோ நாம் ஊற்றும் அல்லது கொடுக்கும் தண்ணீரில் கறைந்த அளவுதான் அச்சமையத்தில் உபகாரப்படுகிறது. ஆனால் இப்படி

தண்ணீர் ரூபமாய்க் கரைத்துக் கொடுக்கும் எருவானது தண்ணீர் ரூபமாயே இருப்பதால் வேர்கள் கிரஹி குழம் பாடம் முழுவதும் எருவாகவே இருக்கிறது. இதுதான் தண்ணீர் ரூபான ஏறுக்களைக் கொடுத்தலின் அனுகலம். இம்முறையை எல்லாப்பழங்களைக் கொடுத்து நீங்கள் விட்டு வரவேண்டும். கூடசிகஞ்சக்கு அனுப்பும் பழங்களைக் கொடுத்து நீங்கள் விட்டு வரவேண்டும். காடசிகஞ்சக்கு அனுப்பும் பழங்களைக் கொடுத்து நீங்கள் விட்டு வரவேண்டும். கூடசிகஞ்சக்கு அனுப்பும் பழங்களைக் கொடுத்து நீங்கள் விட்டு வரவேண்டும். கூடசிகஞ்சக்கு அனுப்பும் பழங்களைக் கொடுத்து நீங்கள் விட்டு வரவேண்டும். கூடசிகஞ்சக்கு அனுப்பும் பழங்களைக் கொடுத்து நீங்கள் விட்டு வரவேண்டும்.

கப்பாத்து செய்தல்

இந்த ஜனவரி மாதத்தில் பந்தல் வரை ஒரேகாடியாப்போக விட்ட பெரிய கொடியிலிருந்து மல் கிளைகளாகப் பிரிந்து போன இடத்தில் அக்கிலைகளை பந்தல் உயர்த்திவிருந்து 4 அங்குலம் விட்டுமொட்டையாய்க் கத்தரித்து கொடிகளை யெல்லாம் அறுத்து எரிந்து விட்டேஷம். ஆகவே சட்டாத்து செய்த செழியில் கொடிகளாவது இல்களாவது இல்லவே இல்லை. சுமார் 5 அடி உயரமுள்ள ஒரே களையாய் ஏறியமுண்டமும் அதிலிருந்து களைகள் பிரிந்த 4—5 பிரிவுகளில் சுமார் 5 அங்குலத்துண்டுகளும் தான் கின்றன. முதல் முறை கப்பாத்து செய்யும்போது இவ்வாறுதான் செய்ய வேண்டும் வருஷங்கள் ஆக ஆக இரண்டு மூன்றங்குல கணமுள்ளகொடிகளை விட்டுவிட்டு அதிலிருந்து பிரிந்தபோன கிளைகளை யெல்லாம் கத்தரித்து வேண்டும். கத்தரிப்பது சாதாரணமான கத்தியாவது கத்திரியாவது கொண்டு கத்தரிக்கூடாது. ஏனெனில் கத்தரியால் வெட்டும்போது கொடி சுறையவாவது காயமாவது உண்டாகாமல் ஒரே வெட்டாய் கத்தரித்து வேண்டும். கொடியைச் சற்றியிருக்கும் பட்டைகொஞ்சமாவது காயப்படையக்கூடாது, இதற்கென்றே ஸ்ட்ரிங் வைத்த கத்திரிகள் தனியாய் விற்கின்றன. அவைகள் ஒவ்வொன்றின்லிஸ்சுமார் 5 ரூபீ இருக்கும்- அவைகளுக்கு (Pruner) செஷ்ட்களை வெட்டும் கத்திரிகளைன்று பெயர். இக்கத்திரிகள் வாங்க விரும்புவேர் மொங்ஸ்பெஸ்டன்ஜி போச்சாஜி போச்சா, புஷ்ப காய்கரி விதை வீயாரிகள், பூனை; என்ற எழுதி அவர்களிடமிருந்துபெறலாம்- அக்கத்திரிகளால் வெட்டினால் வெட்டும்போது சற்றுவது கொடிகளுக்குக் காயமுண்டாராமல் அதிலுள்ள ஸ்ட்ரிங் உதவி செய்கிறது-

கொடிகள் வெட்டியபின் வேர்களைச் சுற்றி நன்றாய்க் கொத்தி மண்ணும் வேர்களும் நன்றாய்க்கார்ரூடிம்படி விட்டு 15 நாட்களுக்கு

ஜலம் விட்கூடாது, சமார் 15கிளான்களானவுடன் செடியைச் சுற்றி அம் கொத்திலிட்டிருந்த மண்ணைத் தோண்டிவிட்டு அதற்கெனத் தயாரித்திருக்கும் எருவை வேர்களைத் தொடும்படி சுற்றிலும் வைத்து அக்காற்றுறிய மண்ணைப் போட்டு முடிப் பாத்திகட்டி குளிர்த் தண்ணீர் ஊற்றவேண்டும். அது முதல் பழங்கள் அறக்கும் வரை குழிகளில் ஈ மொப்பக்கும்படி சரமிருந்து வரவேண்டும். ஆனால் தண்ணீர் கட்டி நிற்கவே கூடாதென்பதும் வடிகால் வசதி இருக்க வேண்டுமென்பதும் முக்கியமானது. இனி நமது திராட்சைக்கு நாம் என்ன ஏருவைத்தோ மென்பதை முதலில் சொல்லிவிட கிரேம் இவ்வருஷம் நாம் மாழுஸாய்த் திராட்சைச் செடிகளுக்கென்று இது வரை சிபார்ச் செய்தவறும் மாழுஸ் எருவைக்கொடுக்காமல் சைன்ஸ் காங்கிரஸ்க்கு வாங்கிருந்த டாக்டர் கிள்பாட் பெளவர் துறையைச் சொன்ன பிரகாரம் நாம் புதிதாய் ஆராப்சிசி செய்து பார்த்ததாக விபவ வருஷம் பங்குனி மாதம் பிரசரித்த கிருஷிகண் வாஸ்யம் 11 புத்தகம் 12 பக்கங்கள் 275 முதல் 230 வரை எழுதியுள்ளது தயாரித்த கக்கஸ் ஏருவையே செடி ஒன்றுக்கு இரண்டு கூடையும் இரண்டு கூடை சாம்பலுமதான் போட்டோம். வேறு எந்த எருஷம் நாம் கொடுக்கவேயில்லை. மேற்சொன்ன எருஷில் கொஞ்சமாவது வாசகளை யில்லாததால் நாமே நமது கையாலேயே எடுத்து உபயோகித்ததோடு பழக்கடையிலுள்ள செடிகளுக்கும் வைக்க உதவிற்று. இரண்டு வருஷம் பூமிக்குள்ளிருந்த கக்கஸ் ஏருவை எடுத்துப் போகும் வண்டி பெர்லாங்கு தூர்த்தில் போனாலும் அதன் நாற்றம் ஷகு தாரம் அடிப்பதம் அந்த எருவை உபயோகித்த இடத்தில் துற்கந்தம் அடித்துக் கொண்டிருப்பதைப்போல் இதில் கொஞ்சமாவது வாசகளையில்லை.

இவ்வாறு எருவைத்து தண்ணீரிட்ட புதுத்துளிர்விட்டு கொடிகள் ஓட்டுராப்பித்தன - அதமுகல் ஒன்றுவிட்டு ஒரு நாள் செடி 1க்கு ஐந்துக்கும் தண்ணீர் ஊற்றிவருகிறோம். இப்போது செடிக்கு சுமார் 25 குலைவராகய்த்திருஷ்கிறது. பார்க்க விரும்புவோர் ஏப்ரல்மாதம் முடிவுக்குள் பார்க்க விரும்பினால் நேரில் வந்து பார்க்கலாம், அதற்கப்பால் பழங்கள் ஆசிமிமாதலால் அறவடையாகிவிடும்-

சாதாரணமாய் திராட்சைச் செடிகளுக்குக் கொடுக்கும் எருள்ளுவென்றால் மீண் சக்கை எருவையாவது மீண்களையாவது சொன்னு

வந்து பாஜீயில்போட்டு அத்துடன் கர் வூற்றி, ஒருவாரம் வரையில் புளிக்கவைத்து வேரைச்சுற்றி சாம்பல்போட்டு அச்சாம்பல் மேல் தயாரித்து வைக்கிறுக்கும் மீன்கள் கல்ந்து புளிப்பேரிய எருவை ஊற்றிமுடி தண்ணீர் இறைப்பர்கள்.

சென்ற மாதச் சஞ்சிகையில் கொடி பந்தல்வரை படரசமார் ஒரு வருஷம் பிழிக்கும் என ஏன் எழுதினே மென்றால், நாம் சென்ற வருஷம் கொண்டுவந்த கனைகளில் 24 செடிகள் உண்டானதாகவும் அவைகளில் நாம் 12 செடிகள் மட்டும் வந்ததாகவும் சொக்கீனு மஸ்லவா? மீங்க 14 செடிகளையும் அச்செந்திகளைக் கேட்ட பல ஜெபர் களுக்குக் கொடுத்தோம். அப்படி நம்மிடம் செடிவாங்கிப் போனவர் களில் மூவர் சைதாப்பேட்டை-யிலேபே இந்பவர்கள். அவர்கள் நாம் செய்யும் பறுவாங்கை பெல்லாம் நேரில் அடக்கங்களுக்கு பார்த்துப் போயும் அவர்களுடைய செடிகள் இப்போதுதான் பந்தல் உயரத்திற் குவந்திருக்கின்றன. ஆகையால் நமது கிருபநேபர்களுக்கு நாம் சிழுதும்போது பெரும் பாண்ணையோருடைய அநபோகத்தை பெழுத வேண்டுமேயாழிய அழுர்வமாய் நமர்கு நேர்க்கு அதுகூலத்தை மட்டும் உத்தேசித்து எழுதக் கூடாதென்றும் எண்ணையே யொழிய மறைக்கவேண்டும் என்னைத்துடன் நாம் அவ்வாறு எழுதவில்லை-

இப்போதும் நமது கொடியைப் பார்ப்பவர்கள் அவைகள் 9மாத க்கொடி களொன்று நம்பிவது கஷ்டங்கள், ஏனெனில் அவைகள் அவ்வளவு வளமாய் வளர்க்கிறுக்கின்றன, நாம் குறிப்புட்டியதுமதல் கூடவேயிருந்துகவனித்து நம்மிடமிருந்து செடிகள் வங்கிரபோப் வைத்து பார்த்துவரும் நன்பர்களுக்கும் இது ஆச்சரிபத்தையே கொடுக்கிறது

ஆனால் சால்தீர சம்மதமாய் முறைப்படியும் ஒழுங்காயும் சரிவரக் கவனித்தும் வந்தால் எல்லோருக்கும் இவ்வாறு பயிராகும் என்பதில் சிறிதேதும் சந்தேகமில்லை-

News & Note—குறிப்பு-

ஊளுது ஏப்ரல் மாதம் 5 தேதி புதுவையில் ஒரு பன்றியின் வயிற்றில் மனித உருவமுள்ள ஒரு சிக் உற்பத்தியாய்ப் பிறந்த சுற்று நேரத்திற்கெல்லாம் உயிர் தற்றத்து- இந்த வேடிக்கையை பல பாகங்களிலிருந்து வந்த ஐநாங்கள் பார்த்துப் போனார்கள் இதுவும் கலீகால விக்கைகளில் ஒன்றெனக் கருதும்படி யிருக்கிறது-

The Scindée Cow

சிந்து தேசத்துபசக்கள்

சிந்துதேசத்துக்கால்டைகள் பூர்வங்காலங் தொட்டு பேர்பெற்ற வைகளாயிருந்தும் அவைகள் இதுவரையில் இந்தியாவிலுள்ள இகரையாங்தியங்களுக்கும் வெளியோடுகளுக்கும் ஏற்றமகிபாகாமல் இருந்து வந்தன- சென்ற சில வருஷங்களாக அவைகளின் உண்மை நான் யமும் பெருமையும் எங்கும் பரவியதால் இப்பேர்து அவைகள் எங்கும் கொண்டுபோகப்படுகின்றன- ஹிமயம்லைன் பக்டத்திலுள்ள ஓர் பலுச்சில்தானம், வடமேற்கு எல்லைப்புற நாடுகள் முதல், தெற்கே கண்ணியாகுமரி வரையிலும்: கிழக்கே ரக்குன் முதல் தெற்கே மேற்குக் காராடுகள் மலையாளம் வரையிலும் எங்கும் யாங்கிக்கொண்டு போகப்படுகின்றன. இந்தியாவின் பல பாகங்களுக்கு மட்டும் கொண்டுபோகப்படுவதோடு நிற்காமல் டெஸபேட்டாமியா, போர்யோகா, மொரிசியல் (மீமார்ஸ்திவு) போர்ஜிபோ, கொள்ம்பு முதலிய அந்திப் நாடு எஞ்கும் ஏற்றமதியாகின்றன.

சீறந்த குணம்

சாதாரணமாய் நல்ல கறவையுள்ள இதர ஜாதியாடுகள் எங்கு உற்பத்தியாகி பரவி யிருங்கின்றன வோ அந்த இடத்திலுள்ள சீதோஷன பேதங்களுக்கும் தீவனங்களுக்கும் பழகி அந்த இடத்திலோவது அல்லது அது போன்ற சீதோஷனங்களுள்ளதார், தீவி வசதியுள்ளதுயான இடங்களுக்குக் கொண்டுபோனால் மட்டும் அபிஷிருத்தி யடையுமே தவிர இல்லாவிட்டால் நாளாசிரித்திபில் சட்டி ஸ்திதமங்கள்தாந்து கெட்டே போகிறது. திருஷ்டாந்தரமாக மைகுர் பிராந்தியத்திலுள்ள அமிர்த மலூரல் மாடுகளை வேறு இடங்களுக்குக் கொண்டு வர்க்கு எவ்வளவு பராமரிப்பு செய்து வளர்த்தாலும் மைசூரில் அபிஷிருத்தி யாவைதப்போல் மற்ற இடங்களில் ஆவதில்லை,

காங்கீயம் மாடுகள் அத்தேசத்திலுள்ள கொழுக்கட்டை புல்லை மேய்ந்தும் அவைகளுக்கென்றே எப்போதும் மேய்ச்சல் கிடைக்கும்படி இடங்களை ஒதுக்கிவைத்து அந்தந்தக் காலங்களில் ஆங்காங்குமேயவிலுவதால் அவைகளை எங்கு கொண்டுபோனாலும் வேலை செய்யுமே தவிர இதர இடங்களில் வர்க்கவிருத்தியடைவதில்லை.

நெல்லூர் ஜாதியாடுகள் எப்போதும் பலத்திலுக் கூகாரங்களை

த்தின்று பழக்கப்பட்டவை யாதலாலும், அவைகள் பால் கற்றாலும் கறக்காமலிருந்தாலும் அவ்விதத்தினி கொடுத்து வந்தாலோழிய அபி விருத்தி யடைவதில்லை. ஆகையால் தான் சென்னைக்கு வருவதாவரு ஷம் ஆயிரக்கணக்கான பசுக்கள் கொண்டுவரப்பட்டு அவைகளின் வர்க்கம் தீங்கு அபிவிருத்தியடைவதில்லை- கறக்கும்வரையில் அவை களுக்குப் புண்ணைக்குப்பொட்டு முசலிய தீவனங்கள் கொடுக்கிறார்கள்- அவ்விதம் தீவனம் கொடுத்துவரும் வரையில் கல்ல ஸ்திதியிலிருக்க றன, ஆனால் பால் மறுத்தவுடன் அவ்விதபுண்ணைக்கு பொட்டு முவலியன போடாமல் வைக்கோட் மரத்திரம போட ஆரம்பித்தவுட னே நாளுக்கு நான் கூட்டினிச்சமளக்குது வருவதால் வாங்கின விலைக்கு நாளிலொருபாக விலைக்காவது விற்குத் தொலைத்து விடுகிறார்களே பொழிய அவைகளை வைத்து பராமரிக்க சாத்யமாவதில்லை. ஏனைனில் அவ்வாறு பால்மறுத்தது முதல் கன்று ஈனும்வரை தீநி கொடுத்துக் கொண்டுவந்து கணக்குப்பார்த்தால் புது பசு வங்கங்கூடிய விலைக்குத் சமமாகவோ அல்லது சற்று அதிகமாகவோ வருத்துவிடுகிறது. இதைவிட பால் மறுத்த உடல் விற்று விட்டால் கால்வாசி விலையாவது வருகிறதே யென நினைத்து விற்கிறார்கள். அவைகளை அந்த சமயத்தில் வர்க்குபவர்கள் அதேமாய் அடிமாட்டுக்காரரே யாதலால் அவர்கள் கொண்டு போனாதும் உயர்க்கதவர்க்கப் பசுவாசி தூம் எந்தப் பசுவானதும் அறுந்து மாரிசுமாக விற்குத் தொலைக்கீருார்கள், இவ்வாறு வருஷாவருஷம் கெல்லூர் ஜில்லா விலிருங்க கல்ல வர்க்கப்பசுக்கள் ஆயிரக்கணக்கில் சொன்னுவந்து சென்னைக்குப் பலியி டப்பவேதால் இப்போதே கெல்லூர் மாடுகளில் சிறந்த மாடுகள் பார் ப்பது அழுர்வமாகவிட்டது. இவ்னும் சுமார் 21 வருஷங்களுக்குள் இந்த வழக்கம் மாறினாலோழிய நெலுவர்ஜாதிம: கேள்வில் கல்ல வர்க்க மடுகள் இல்லாமல் அம்மேற போக ஒழுதுவிருக்கிறது,

கிஞ்து தேசத்துப் பசுக்களுக்கோ இவ்வித குணங்களில்லை. அவை உண்ணதேசங்களிலும், சதுப்பு நிலங்களிலும், மழை அதிகமாயுள்ள இடங்களிலும் குறைக்கல் மழையுள்ள நிலங்களிலும், மேய்க்கல் உள்ள ஊர்களிலும் மேய்க்கலீல் இல்லாதநாடுகளிலும் சுமார் அபிவிருத்தியடைவதால் அதை எங்கும் கொண்டு போகலாம்.

மேலும் அவைகள் நெலுவர் பசுக்களைப்போல் பெருத்த உடலை யுள்ளதல்ல. ஆகையால் மஹராஜாதும் எழுங்களாலும் சுலபமாய்ப் பராமரிக்க சாத்யமாகும். நெலுவர் ஜாதிமாடுகளைப்போல் அவைகள்

ஞக்கு அவ்வளவு ஆகார மூல தேவையில்லை- அதையால் சமது இராஜ தாணியிலுள்ள மஹராஜர், ஏழைகள், கிருஷ்ணர், முதலரன் எல்லோரும் இந்த மாடுகளைப் பயாறில்லாபல் வாங்கலாம். தற்காலம் அவைகளை வாங்குவதின் ஒரே ஒரு கஷ்டம்தான் இருக்கிறது. சிற்கு தேசக்தில் அவைகளின் விலைசாதாரணமாடுகளுக்கிருக்கும் விலையாவிருந்தாலும் அவைகளை இங்கு கொண்டிவருவதற்குப் பிடிக்கும் ரொயில் செலவு முதலீடு பண அதிகம் ஆவதால் தரண் திதுவரையில் அவை இங்கு வொண்டிவந்து வியாபாரம் செய்யப்பட்டில்லை.

சென்னைக்கு பால் சர்வீஸ் செய்வதற்காக சில லட்சநாட்டிகள் மூலதனம் வைத்து மெட்டாஸ் சிடிலைஸ்தினிக் மில்க் சப்பீஸ் கம்பெனி யென ஜூமின்ட் ஸ்டார்க்கம்பெனி சேர்த்து நீரிமான் சதாசிவராவ் அவர்கள் சென்னையிலிருந்து சுபார் 30 மைல்தூரத்தில் (காட்டுப் பாக்கம் என்றும் ரொயில்லேவு ஸ்டீலைஸ்குச் சில மைல் தூரத்தில்) உள்ள காயரம் பேரினான்றும் கிராமத்தில் பால் கிடங்கு வைத்து அங்கிருந்து சென்னைக்குப்பால் சப்பீஸெசுப்வதாய்த் தீர்மானித்து வியாபாரம் ஆரம்பித்துபோது இந்த ஜாதிமாடுகளில் 65 பசுக்கள் சிற்கு தேசத்திலிருந்து வரவழைக்கத்தார்.

கம்பெனியின் பளந்தை மோட்டார்கார்கள் பல வாங்கியதிலும், ரோட்டுகள் முதலியனபோட்டதிலும் பல வின் ஸிரைடங்கள் செய்திலும் அப்மாக நஷ்டமுண்டாகி ஆக்கம்பெனியைப் பிறக்கி விழுவதை நீத் தீர்மானித்து கோர்ட்டுமூலமாய் உத்தரவுபெற்று அக்கம்பெனிக்குச் சொந்தமான மாடுகள் முதலியவைகளை விற்பதற்காக கம்மை அபிவியல் லிக்குடேட்டராய் நிஃப்பித்து காயரம்பேட்டி விருந்த அப்பக்கள் நமது ஜெகந்நாதாக் தோட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டு நமது பார்வையில் அவைகள் வைக்கப்பட்டிருந்துபோது நாம் அவைகளின் சிறந்த குளாங்களைக் கண்டு சென்னை விவசாய கலாசாலை பிரின்சிபரால் தனரையாக்குக்கும் சென்னை கால்நடை நிபுணருக்கும் அவைகளைப்பற்றி எழுசி அப்பக்ககளில் சிறந்தகளை வாங்கும்படித் தூண்டினதில்லேபேரில் நீதியார் இருவரும் நமது ஜெகந்நாதபார் தோட்டத்திற்கு வகு நேரில் பார்த்து நம்முடன் கலந்து நாமும் அவர்களும் பார்த்துத் தேர்க்கெடுத்த சுமார் 12 பசுக்களை கவர்ன்மென்ட் டுக்கு விற்றபின்னாரோ, மற்றவர்களுக்கு இதர பசுக்களை விற்றேன்-அப்படி எனது வர்த்ததையைக் கேட்டு வாங்கிப் பெண்ணை விவசாய டிபார்ட்மெண்ட்டாநிடமும் மற்றவர்களிடமும் அப்பக்கள் வர்க்கவிர்

த்திபாகி அபிவிருத்தி யடைக்கிருக்கின்றன வெண்பதைப் பார்க்க சங்கோஷப்படுகிறேன். அப்படி அதிக எண்ணிக்கையுடைய பக்களை வாங்கியவர்களில் சென்னை கவர்ன்மென்ட் விவசாய இலங்கை தாரும் பெரம்பூரிலிருக்கும் சென்னை பக்கிங்காம் கர்நானுடிக் மில்ஸ் கம்பியனியாரும், பித்தாபுரம் சமஸ்காணம் மஹராஜா அவர்களும், ரமூரை மூலியமாப் வாங்கிய ஷீ ஜாகிப்பசுக்களை விசேஷ அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். அந்த ஜாதிபில் அதிக குறைவாய்ப் பால் சொடுக்க மற்று உதைப்பதுமான ஒர் பசுவிற்கிருந்த கண்றுக்கு நல்லபசுக்களுக் கிருக்கவேண்டியலட்சனங்கள் பொருந்திப்பிருந்ததால் அக்கள்ளியர்களைக்காக ஆஸப்பட்டு அப்பசுவை நாம் வாங்கினோம். வாங்கிய மூன்றுவதுமாதம் அப்பசு இறந்துபோய் விட்டது. அதைப்பற்றி நமக்கு வருத்தமேயில்லை. அக்கண்று எமதநாட்டுமாடுகளுடன் சாதாரண மாப் மேய்து, விசேஷ பராமரிப்பு ஒன்றுமில்லாமலீல வளர்ந்துவந்து பொலிப்பவெத்து உடன் சிந்து எருவதை விட்டேபலபடச்சிசெய்தாம்.

1927ம் ஜூ அக்டோபர் 9 ல் கன்றுபோட்டது. கன்று போட்டவுடன் வேளைக்கு இரண்டார பக்காப்படிப்பால் கொடுத்து வந்து பொலிப்பெத்து 21—9—24இன்து காளையையே விட்டு பலப்படச்சிசெய்தோம். அது கண்று போட்டு 18 மாதங்களுக்கு அதிகமாகியும்சினைப்பட்டு கமார் 8 மாதங்கள் நிறைவேற்றப் போடும் இன்னும் பால் கறந்து கொண்டிருக்கிறது. இப்போது வேளைக்கு முக்கால் பழக்குக் குறையாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சமார் 50 சினங்களில் கன்று போட்டு, நாமாகக் கறக்காமல் விட்டாலோயிப் கன்று போடுவதை கட்ட கறக்கும்போல் தோன்றுகிறது.

வெளிரூடுகளிலிருந்து கொண்டுவரப்படும் மரடுகளைல்லாம் தொத்து விருதிகளால் அதிகமாப் பிழக்கப்படுவது வழக்கம். ஆனால் சிறுது தேசத்து மாடுகள் இயற்கையாகவே கஷ்டத்தினைப்போய் வளர்க்கப்படுவதால் நமது நாட்டுமாடுகள் கொத்து வியாதியால் பிழக்கப்படுகிற அவைகள் பிழக்கப்படுவதில்லை.

சிந்து ஜாதிப் பசுக்களில் அனேகமாப் இருஜாதிப் பசுக்களை கிடையாது. நாடு அதுபவத்தில் அவைகள் பலவாந்தப்படுத்தப்பட்டால் மிய அந்தாமீப் சிந்து தேசத்துப் பசுக்கள் ஜிர ஜாதிமாடு களுடனுவது சிற்று தேசமாடுகள் இருதேசப்பசுக்களுடனுவது விசேஷ மாப் சம்பந்தம் புலவதே சில்லை, செங்கல்பட்டு ஜில்லா டிஸ்டிரிக்ட் பேராட்டார் நிசிந்து தேசத்துப் பொலி அளாக்க வாங்கி நாட்டு

மாடுகளுக்கு விட்டு வர்க்க சிரத்தி செய்யல் மென நினைத்து 3 மாடுகள் வரவழூத்து ஆங்காங்கு வைந்தார்கள். நன்றாய் சுப்பாசி பக்ஞைப்பொலின்து வந்த சித்துமாடுகள் நாட்டுப் பசுக்ஞைக் கொண்டு போன்ற பொலிவதேயில்லை. இந்தாடுகள் பொலிப்புக்கு உபகரமற்றவை யென நினைக்கிறார்கள். இதர ஜாதிப்பசுக்களைப் பொலி யாத பூந்தமல்லியிலிருக்கும் சிந்துதேச ஏருக்கீடும் நமது சொக்கத் தூப் பசுவைக்கொண்டு போனவுடன் உற்சாகத்துடன் காவிந்தது மேற்கொண்ட நமது அபிப்பிராயம் சரியா அல்லவாபீயா இன்னும் தீர்மானமாய் ஆராய்ந்தறிந்து திட்டமாய் மின்னுல் வெளியிடுகிறோம்.

சாதாரண சிந்துதேசத்துப் பசுக்கள் செகப்பு நிறமாயிருக்கும் உயற்றின் தீன் பக்கத்தில் மட்டும் சிலபாகம் வெள்ளை பாடி நக் கும் சில பசுக்கள் அவ்வளவு செகப்பு நிறமாக யிருக்காமல் மத்திய செகப்பாயும் லோசன செகப்பாயும் ஆக வி திதங்களாயிருக்கின்றன, அதில் அகேகமரம் கறும் செகப்புதான் விசேஷம் கில ஆபூர்வமாப் வெள்ளையாயும் சிலசாம்பல்நிறமாயும் இருக்கின்றன.இப்படி இந்பதை அகேகமாய்திடுவதே அவைகள் சுத்தமானகிண்஠தேசத்துப்பசுக்களைல்லவை ப்புயாடுகளாய்த் தானிருக்கிவேண்டும். அஜ்ஞாதி பசுக்களும் எருது கனும் நடுத்தர என்றும் உயரமுழுடையவனே யொழிய பெருத்த மாடுகளைல். நெற்றி அகலமாயும் ஒளிகுறுகலாயும் இருக்கும். சாதுகள் பெரிதா யிருப்பதோடு தொங்கவும் செய்யும். கணக்கர் சுத்தகருப்பாய்த் தானிருக்கிறது. சிந்துதேசத்து மாடுகளின் கொம்புகள் மட்டும் வெல்லூர் ஜாதிமாடுகளின் கொம்புகளைப் போலவாவது அமிர்தமஹால் தேசத்து மாடுகளைப் போலவாவது எடன் தேசத்து மாடுகளைப்போலவாவது ஒரேமாதி ரியாயிராமல் பலதினுச்சகாரயிருக்கின்றன. இவைகளின் கொம்புகளை மட்டும் பார்த்து இது சிந்துதேசத்து மாடு என்று சொல்லிவிட முடியாது. இதன் கால்கள் குட்டையாயும் கணமாயும் இருப்பதோடு பலமாயுமிருக்கின்றன. கழுத்தும் கணமானது தான். இதன்மூடி நன்றாய் வெளிக்குத் தோன்றும் படி பெரிதா யிருப்பதோடு காம்புகள் கணமாயும் இருக்கின்றன, வால் நின்டு கலைசிபில் கறுப்புக்குச்ச கட்டியது போல் கரைலென்று இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் இந்தஜாதி மாடுகள் சாதுவான வைதான்: குழங்கைகள் கடத்தாராய்மாய் சமீபத்தில் போய்க் கட்டலாம். இந்த ஜாதிப் பசுக்களுக்குக் கன்றுகளின்பேரில் அதிகாரியர் கிடையாது-கண்றுகளில்லாமலே தீனிபோட்டு கறக்கலாம். இப்போது

நம்மிடமிருக்கும் சிந்துப் பச்சைவழும் கன்றறயும் ஒன்றுக்கில் மேய் விடுகிறோம். கன்ற தாயிடம் பால் குடிக்கப் போவது மிஸ்கி. தாய் அதைச் சேர்ப்பதுமில்லை. தீனிபோட்டே பச்சைக்கறங்கிறோம் கன்றக்குத் தனியாகவே தீனிகொடுத்து வருகிறோம். சாதாரண மாய் இங்ஜாதிமாடுகள் கன்ற பேர்ட்ட உடன் சில மாதங்களுக்கு வேண்க்கு 2 பக்காபடி பால் கொடுத்து வரவரக் குறைந்து வரும் சாதாரியில் கணக்குப்பார்த்தால் ஒரு ஈத்துக்குச் சமார் 750 படி பா அக்குக் குறையாமல் கொடுக்குமென எதிர்பார் கலாம். இந்த ஜாதியில் உயர்ந்த பச்சகள் ஒரு ஈத்துக்கு 2000 படிமுடங் 3000 படி வரை கூட கொடுப்பதாக அவ்விடத்தில் வைக்கி நுக்கப்பட்ட கணக் சாதாரங்களால் தெரிகிறது. இந்த ஜாதிக்கண்றுகள் சரியானபடி பரா மரிக்கப் பட்டால் சில வயதில் பொனிப்புக்கு வழங்குது சினப்புமிகு.

சிந்து தேசத்து ஏருதங்கள் அத்தேசத்தில்சுலை வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்பட்டாலும், சுறுசுறுப்பான இதர ஜாதிமாடுகளை வைத்து வேலைவாக்கிய நமக்கு அதைகளின் வேலை அவ்வளவு திருப்திகரமாயிரது. ஏனெனில் அவைன் மந்தமாப்பத்தான் வேலைசெய்யும் என்றாலும் அவைகள் உபயோகமில்லாத படிகாங்கிளவில்மாடி கள்ளல், மேதவாய் வேலைசெய்தாலும் திட்டமாய்வேலைசெய்யும்.

நாம் சிந்து தேசத்து ஏருதங்களை வைலைப்படி வண்டி உழைமுத விய வேலைகளுக்கு சிபார்சு செய்யாகிட்டாலும், அதைச்சிறந்த பால் மாடுடைன் சிறிதும் சுந்தேகமில்லாமலும் பப சில்லாமலும் சொல்லக்கூடும். சியாபார நோக்கமுள்ள எவராவது நேரில் சிந்து தேசம்போய் சமார் 30 அல்லது 40 சிந்துதேசப்பக்களை வாங்கிவந்து சியாபாரம் எடத்தினால் நமது இராஜதானியில் பாலமிவிருத்தி செய்வதோடு அந்த வர்க்க அபிவிருத்தியும் செய்யக்கூடும். அதன்மூலமாப் தகு ந்த இலாபமும் அடையாக்குமென நம்புகிறோம்.

இடுத்தரப் பக்களாயிருந்தாலும் அதிகமாய்த் தீனி செலவில்லாமலே அதைப்போல் இரட்டிப்புக் தீனித்திக்கும் நெல்லூர் ஜாதிப் பக்கள் கொக்கக் கூடிய அளவு பாலமிகொடுத்து வருவதாலும் தீனிகுறை வாக்க் கொடுத்தாலும், நெல்லூர் ஜாதிமாடு ஜோப்பேபால் தீனிகிறுத்திப் படன் மாடுகள் இடித்து போகாமல் எப்போதும்போல் இருப்பதாகவும் இதுநமது நாட்டுக்கு ஏற்றப்பகு வெண்பகில் சந்தேகமேயில்லை அதன் அபிவிருத்தியை கவர்ன் மெண்ட்டாரும்நமது ஜமீன்தார்கள் மிரசுதார்கள் போன்றவர்களும் கவனிப்பது மிகவும் அவசியம். (தொடர்நும்)

Correspondence

கடிதம்

ஸ்ரீயான் சிருவதின் பக்திரிசாசிரியர் அவர்களுக்கு,

ஜெயர்,

பங்குணி மாதச்சஞ்சிவக வந்து பார்க்க சுத்தோவித்தேன்:

(1) புளிப்பு மாதும் பழும் விலைக்குக் கொடுப்பதாய்ச் சொன்னவர் கன் பேரை சிருவதிக்கு புல்தாத்தில் பார்த்ததில் அ. க. வெங்கட சுப்பா சூட்டின்று மட்டும் போடப்பட்டிருக்கிறது. மற்றவிலாசம் தெரியவில்லை. தயவுசெய்து அவர் முழுவிலாசம் தெரிவிக்கவிரும்புகிறேன்.

(2) அ. முத்திரிசினைக்கு (b) மாதுகள் ஜாதிக்கு 1பழும் 1/4 இலம் பஞ்சி விகை 1படி(டி) கொடுக்காப்பள்ளி விகைபதி 10 (எ) 59 சென்ட் நிலத்துக்கு காட்டு வெங்காயவிகைத் தகுப்புஜாதிக்கு 25 கனுக்கள் வீதம் நாங்கள் தயார் செய்து அனுப்பினால் பேரிய உபாராமாயிருக்கும்.

(3) தாங்கள் பாளையங்கோட்டை பக்கம் வருவதான காலம் தெரிக் கால் வேறில் வந்து பேச ஆகையிருக்கிறது. என் கிராமத்திற்கு எட்போது ஏற்கூடிய என்பது சிக்கவில்லை; தாங்கள் வரும் காலம் தெரிக்கால் கெள் கோட்டைக்கு புறப்படுவேன். தயவுசெய்து பதில் தெரிவிக்கக் கோருகிறேன்.

(4) என்னிடம் 200பழ பாங்கு செல்விகை திருக்கிறது கேவல முன்னாலும் எனக்கு ஏழுதினால் அனுப்புகிறேன்.

ஜி. சங்கரநாராயண ஜெயர்
வக்கீல், பக்திபிரசாத், பக்திவிலாஸ்ரோட்
திருவநந்தபுரம்.

பதில்

1 புளிப்பு மாதும் பழும் விற்பதாய் எழுதியவர்கள் முழுவிலாசம் பின் கருவாறு:

ஸ்ரீமான் ஆ. க. வெங்கட சுப்பாசேட்டி,

மிராக்தார்: எட்பாடி கேலம் ஜீல்லா,

2 (a) ஜாங்கை மக்கு ஏழுதினால் பச்சைத்திராட்சை, அல்லது கறுப்பு திராட்சைகளை காம் கப்பாத்து செய்யும்போது அனுப்பக்கும்;

(b) புளிப்பு மாதும் பழும் மேற்கண்ட விலாசத்தாருக்கு ஏழுதி பெயரலாம். காட்டு ஜாதிப்பழும் முதலியவற்றிற்கு சமார் 2 ரூபாய்கள் அது பழினால் அகப்படும் ஜாதிகளை வாங்கி அனுப்பக்கும்.

(c) இலம் பஞ்சவினதயைப்பற்றி மேமா கலைசில் கமக்கு ஞா பக்குட்டும் கடிதம் எழுதினால் அனுப்புகிறோம்,

(d) சிறுவிகளில் கொங்க பிரகார் லிங் முன்கட்டி காலத்தில் முனியார்டர் செய்தால் வாங்கியனுப்புகிறோம்.

(e) ராட்டு வெங்காய விதக் பலருக்கு எழுதியும் அகப்படவில்லை பேஞ்சு பதில் தெரிவித்து விட்டதால் தற்காலம் தருவித்துக் கொடுக்க அரசுதார்ஜனாவிற்கிடேரோமென்று கொல்ல வருக்கிறோம்.

(f) கோயம்புத்தூர் விவகாய காலேஜ் கரும்பு கால்தினிக்கு எழுதிப் பெறலாம். தாங்களே கேரில் எழுதினால் அனுப்புவார்கள்.

(3) கிருவிகன் பத்திரிகாசிரியரான ராவ்பறூதூர் ஜெ. செல்வரங்க ராஜாகரு தற்காலம் திருசெல்வேலி ஜில்லாவீரகேரளம்புதூரில் இருக்கிறார்கள். திருவாந்த புரத்திலிருக்குத் திருநெல்வேலி போகும் மார்க்கத்தில் பா ஞர் சத்தியம் என்னும் ரெயில்வேஸ்டேஷனில் இறங்கினால் அங்கிருக்குத் தீர் கோம்புதூர் வண்டிப்பாதையில் 6-7 மைல் போகவேண்டும். திருசெல்வேலியிலிருக்குத் தித்யம் இருக்குமறை வீரகேரளம்புதூருக்கே கோரக் பள்ளில் போர்ச்சேரலாம். ஆனாலும் அங்கொம் ஏப்ரல்மாதம் முடியும்போது இருப்பார்கள். முன் கூட்டு கடிதம் எழுதி, பார்க்கும் கேரம் முன் கூட்டி திட்டப் படுத்திக் கொண்டு போதல் எல்ல. எனவே சந்தா வீரயர்கள் போகும் சமயத்தில் வேறு எச்சாதா யேறாவது தத்தம் சிலங்களோப் பார்த்து ஆவேர சிலைகள் கேட்க அழைத்துப் போயிருப்பதால் ஒருங்கால் பார்க்க சாத்யமில்லாமல் போகலாம்.

(4) பாங்கு கெல்விகத தேவையுள்ளவர்கள் மேற்கண்ட மௌது கிருப யேயருக்கு எழுதி வரவழைத்துக் கொள்ளக் கோருகிறோம். ப.ஃ;

ஸ்ரீமான் கிருவிகன் பத்திரிகாசிரியர் அவர்களுக்கு:

ஐயா,

கிருவிகன் இரண்டாவது வாஸ்யம் முதல் 8வது கால்யம் முடிய 7மரு ஷங்கன் பத்திரிகை எவ்னிடம் இருக்கின்றன. மேற்கொண்டு 7 வருஷங்கள் பத்திரிகையை சூபாய் பத்துக்குக் கொடுக்கக்கூடும், விருப்பமிருக்கு எழுதி என்று அனுப்புகிறேன்.

பாலசுப்ரமணிய முதலியார்.

மதுரைவாயல் தீராமம்

ஷில்லிவாக்கம் போஸ்ட்

செங்கல்பட்டு ஜில்லா

பதில்

கமது பழைய சஞ்சிகைகள் தேவையென்ற எழுதிய சுதாயேர்களில் எவராலும் மேற்கண்ட இரண்டாயது வாஸ்யம் முதல் 8வது வாஸ்யம் முடிய 7 வருஷச் சஞ்சிகைகளுக்கு கூ 10 கொடுத்து வாங்கிக்கொள்ள விரும்பினால் மேற்கண்ட லிலாசந்தாருக்கே கேரில் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்

ப.ஃ,

ஸ்ரீமான் பத்திராசிரியர் அவர்களுக்கு,
அண்பே உருவாய் அவதரித்த ஜயா,

தங்கள் பத்திரிகையால் என் போன்ற வகையுக் கிருஷ்ணர் அடையும் பல நண்மைகளில், சந்தாபேயருக்கு ஏற்படும் சங்கேதங்களைத் தங்கள் அனுபவத் தையும் சிறந்த அனுபோகத்தையும், ஆழந்த அறிவையும் கொண்டு தீர்த்து உபகரிப்பது நமத இராஜதாளியில் பிரகமாகும் வேறு எந்தப் பத்திரிகையிலும் காணக்கிட்டாத அரும்பெரும் பொக்கிழெமென்றே எம் பேசன்றவர் கருதுகின்றோம், தங்கள் ஜெகங்காதபாக் தோட்டத்தை நேரில்விட்டுபார்க்க வருவோருக்கு தாங்கள் செய்யும் உபசாரமும், சிரமம் பாராட்டாது தாங்கள் நேரில் கூட அழைத்துச் சென்று பலதினுள் செடி னைக் காட்டி விளக்கிடுப சரிப்பதும்; தங்கள் தோட்டத்தைப் பார்க்க விரும்பிவரும் எம்போன்ற உழைக் கிருஷ்ணரையும், மஹாஜார்கள், ஜெமிநிதார்கள், மிட்டதார்கள் மிராசதார்கள் போன்ற எல்லோரிடமும் சம்மான்க் காட்டும் பிரீதியும் எங்கள் மனதில் ததும்பி ஒதுக்கின்றது, இதை இன்னும் விரித்து எழுதின் ஒருக்கால் தாங்கள் முகள்துதி செய்தாகக்கருதி என்கேள்வு கடுங்கோபங் கோள்வீர்க னோ வென அஞ்சி இம்மட்டோடு விறுத்துகிறேன்.

நிற்க விவரங்களும் பங்குனிமாசம் 1 தேதி பிரசாரமான கிருஷ்ண 1 வது வருலம் 12ம் பிரதி 294ம் பக்கத்தில் என்பர் ஸ்ரீமான் இசைக்கியாடும் பெருமான் அவர்கள் கேட்டுகேள்விக்கு ஏழுதிய பதிலில் 4 வது பிரிவில் திராட்சைச் செடி ஒதே தண்டாய் பக்கத்திலை போகச் செய்து பக்கத்தில் உயரம்போகும் வரை பக்கங்களில் தொடக்கங்களிடலிடக் கூடாது. இதற்குச்சுமார் ஒருவருடு மாய் விடும் என்றுமூதி விருக்கிறீர்கள். தங்கள் ஜெகங்காதபாக்கோட்டத்தில் தாங்கள் 1928ம் ஞா ஜாலைமாதத்தில் கட்ட கறுப்புதிராட்சைச் செடி 1928ம் ஞாலைம் ஜாலைம்பர் மாதம் நான்நேரில் உங்க பார்த்தபேரது பந்தலுக்கு மேல் கொடிபடார்க்கிருக்குத்தோடு இருக்கிறதனால் விட்டிருப்பதைக் காண்பித்தீர்கள். அப் படியிருக்க தாங்கள் இப்போது வேறு விதமாம் எழுதும் காரணம் என்ன? ஒருக்கால் அதிகார்களால் கொஞ்சங்காட்களில் காய்த்தால் கிருஷ்ணர் சங்கோட்டப்படுவார்களென்றும் கொஞ்சங்காட்கள் சொல்லி அதிக நாட்கள் பிடித் தால் ஏமாற்றமடைய நேரிலெழும் அல்லவறை எழுகினீர்கள் போவிருக்கிற அ. சமீபத்தில் தங்கள் திராட்சைச் செடியைப்பார்த்து வந்தனப்பர் இப் போது தங்களிடமிருக்கும் திராட்சைச் செடி அதாவது 1928ம் ஞா ஜாலைமாதத்தில் கட்ட கறுப்புதிராட்சைச் செடி ஒவ்வொன்றில் சுமார் 20 கொலைகள் விட்டிருப்பதாயும் பழங்கள் சாதாரணமான கறுப்புதிராட்சைப்பழங்களை விட ஒன்றறையில் பருமனிருப்பதாகவும் சொல்லுகிறோர். இது உண்மை தானும் அப்படியானால் தயவுசெய்து தாங்கள் என்பேரில் பரிசூரணகிருபை கூவத்து சிறு அச்சுள்ளில் அச்சிடாமல் பெரிய அச்செழுத்துகளில் தாங்கள்

பதியங்கள் வரவழைத்து முதல் இப்போதுகாய்த்தல் வனாக்கயாடியமுறை களை சாக்கேபாக்கமயையும் விவரங்களும் தெரிவித்தால் தாங்கள் கையாடில் முறைப்படியே செய்தபார்த்து பலன் அடைய வேண்டும் என்னும் அபிப்பி ராயத் துடன் எழுதிறேன். தயவுசெய்து என்மனோபிஷ்டத்தைப் பூர்த்தி செய்வதோடு கடித்திற்குப் படில் மாலுஸாய் வெளியிடும் சிறு அச்சுகளின் வெளியிடாமல் பெரிய எழுத்துகளிலேயே அங்கிடும்படி அனுந்திரவிட்க்கு மாற இன்னுமோர் முறைணக்குமாய் வேண்டிக்கொள்ளும்,

* ஒழுக்கிருவிட்டிரில் ஒருவராயிய
ஆ, ராமசாமி போட்டியார்.

பதில்

இக்கஞ்சிகையிலேயே உனியியாசம் எழுதியதைப்பார்க்க ப, ர,

ஆமான் கிருவிட்கள் பத்திராதிபர் அவர்களுக்கு

தங்கள் பத்திரிகை கங்காநார் ஆர். எஸ் கெங்கட்டிருவையா எழுதிக் கொண்டார். இதற்கு முன்னன் தங்களுக்கு எழுயிச்சை மாதிரையைக் குரித்து எழுதியிருந்ததில், தங்கள் பதிலைப்பார்த்துக் கொண்டும் என் இஷ்டப் படி ஒரு ஆபீசனாயும் கண்கும்க் கல்க்கு அவர் கொண்ணபடிக்கும் எழுயிச்சங்குதெடுக்கு உரம் போட்டேன். போட்டாருவாரம் கழித்து ஒவ்வொரு கெடியாம் காய் ஆரம்பித்து சிறு அடியாறுத்தும் ஏற்று குரவாளர் கெடியை (திருப்புது) பட்டுப்போய் என் அதிக ஆகையைக்குலைத்துவிட்டது. உத்தியோகஸ்தரின் பெயரையும், என்ன உத்தியோகஸ்தர்கள்பறவதற்கும் காண்து தெரிவிக்காட்டேன். இத்தவிதமான ஒலோகஜினையில் எனக்கு எப்பொழுதும் எழுபிக்க விடையாது. அதைச் சேர்த்தால்கூடுதல் எப்பொழுதும்கார்கள் தமிழைப்படுத்தி கொண்டு பாரமென்றும் அவர்கள் ஒலோகஜினையில் பெரும்பாகம் கண்டமும் கண்டமும் உண்டிப்பணக்கடியதை நும் கண்கள் கண்ணைத்துடைக்க ஒடு காரியன்றர்கள் கிபிளிக்கப்பட்டிருக்கிறார்களென்றும் உண்ணமயில் காண்தொல்வது வழக்கம். கிறக தங்கள் பதிலிருக்கிற பிரசாரங்களில் எனக்கு ரொம்ப திருப்பதி ஏற்பட்டு அதின் பிரசாரம் கான் என் விவசாயத்திற்கு செய்யக்கூடிய காரியங்களைச் செய்து கொண்டு பவித்தமட்டது கொண்டு வருகிறேன். என்கொண்ண அதாவது இக்காடித் தில் மேலே எழுதிய விஷயங்களைக்குரித்து ஆயாகப்பட மாட்டார்களே அது எழுபிக்கிறேன் (1). மேல்கண்ட எலுமிக்காட்டு கெடுகளுக்கு கான் போட்டு உரமாது. — கெடியைகற்றி குழிதோல்நிட்கொண்டு அதில் கொஞ்சம் வரதாக்காசித் தயழபோட்டு ஒவ்வொரு கெடுக்கும் போட்ட அளவு கருக்கிட கடையில் போட்டால் ஒரு கடையிருக்கும். இதைப்போட்டு தீங்கள் மேல் கால்வாண்டல் முன்ற கடைபோட்டு இதங்கேள்கிற கடை மாவாத கால்வாண்டல் முன்ற கடைபோட்டு இதின் மேல் கெங்கட்டுக்காப் பூர்த்தை ஆட்டுக்கரு இரண்டு கடைபோட்டு அதின் மேல் கெங்கட்டுக்காப்

அரசர்க்கு கடாரம் அதன்போல் மாவாகத் தான் செய்த எட்டில்புண்ணாக்கு பக்காப்படியால் ஒருபடி செதித்தாரில் போட்டு இதன்மேல் அரைக்கூட கருக்காலைப் போட்டு மூடி இதன்மேல் மண்போட்டு ஜலம்பாய்க்கிணேன். இது செய்யக் கூடாதது. செதிபொருக்காத ஏன்று தெரிக்கிறாத்தும் நேர் மாரின் ஆலோசனை என் கங்காலத்தக்கு அலுவரையாயினால்து விட்டது. இதைத் தங்களுக்குத் தெரிவித்து என் பயித்தியக்காரத்தனத்தைவெளிப்படுத்திக் கொள்ளுதிஸ் அதிகங்கப்படவில்லை. வணைவில் மற்றவர்கள் என் மாதிரி மோசம் போகாமலிருக்க இல்லை. உமத்தங்கமயம் காண்போடத்து ணின் தத்தஞ் சூரியானம் உண்டு. १. எல்லாதிப்பிலா காத்து சுன்றுசம்பாதித்திருக்கிறேன். அதைக் கொண்டையில் ஆகிகடித்துவிட்டது, அதை எப்படியாவது விருத்திக்குக் கொண்டு வராண்மீ ஒருபெரிய ஜாதிக்காப் பெட்டியில் ஹண்டல்மண் ஆட்டிரூ, கடலைப்புண்ணாக்கு இதுகளைக்கல்க்குத் தெப்பட்டில்போட்டு ஜலதாரைகள் ஏற்படுத்தித்து அதில் ஷி பிளாக்கன்றை கட்டுப்பார்த்தேன். தளரிக்காமல் பட்டுப்போய் விட்டது. २. பின்னுடி கவவைமண்ணை ஒரு கின்ன எலுமிக்கை செதியதியில் போட்டேன். கமார்னன்கு வாரங்களுக்குள் ஷி செதியானது அகேயாய் சிம்புகள் வெடித்து மனதைக் கவரும்படியான கல்லமைக்குவைத்தது. அதைப்பார்த்துத்தான்கும்போட ஆயத்தப்பட்டேன். ३. செத்தது போக பாக்க யிருக்கும் செதிகள் என் தப்பான செய்கையினால் அழுத்தகொண்டே யிருக்கிறது. தண்ணீர்வாசம் இருமுறைபாய்க்கை கொண்டு ஏருகிறேன். ஆதாவது மேல்சரம் காயுக்கமயம் ஜலம்விட்டுக் கொண்டு ஏருகிறேன். தூப்பொழுதுதான் புதுச்சிம்புகள் விட ஆரம்பித்திருக்கிறது. இது விறகு தங்கள் பற்றிலைப்பார்த்தவுடன் மாஞ்செதிகள் சுமர் துத்துக்கண்பது செய்துக் கட்டிருக்கிறேன். செதிகள் கண்ணுயிருக்கின்றன. ४. சில செதிகளை அவசரத்தில் அளர் சம்மங்தப்பட்ட குழிகளில் கட்டு விட்டேன். ஆனால் பூராகில்பும் கல்லெசுவல்மண், அளர் சம்மங்தமானது ஒரு ஓரத்திலிருக்கிறது, அதில் இருக்கக்கூடியகண்கள்க்குமார் இருபது சாண நிறைமகட்டுப்போகாமல் காப்பாற்ற மாஞ்ச அவ்வாறவிருக்கிறேன்.

செதிகள் பூராவும் பெங்களுா் செதிகள். அளர்சம்மங்தமான குழிகளில் உள்ள பெங்களைக் காப்பாற்றும் விதம் தயவுசெய்து தெரியப்படுத்துக்கோருக்கிறேன். (५) தவ்வ மகுல்பட்னத்தில் ஆந்தோ ஜாதியகலர்காலையில், ஜஹாங்கீரா ஹராமாயூன், ஏவற நூந்த ஜூரண்டுஜாத்திலூடுமாஞ்செதிகள் விற்கறையம் செய்கிறதாக விவசாய துலாகாதுண்டுப் பிரசாரத்தில் பார்த்தேன். மேல் கண்டுபிரண்டு ஜாதிக் செதிகளும் உயர்த்த ஜாதிக் செதிகள் தொன். (६) அது எங்கள் மதுவைக்கல்லா சீதோந்தினாதித்திக்குக் காய்க்குமா, சு. அத்த கூயிய் கிழவைக்கக்கூடிய காலம், இதுவே தனையசெப்து தெரியப்

படுத்தக் கோழுகிறேன்- ஏ. மாஞ்சிசுவன் சற்று அதிகவில்லை என்று விடுவதை நுப்பிர் செய்ய உத்திரித்திருக்கிறேன். ஆகையால் பூராவும் ஒட்டுகள் கண்ணவைப்பது திறமா அல்லது விஷை போட்டு உண்டாக்கிய கண்களை கடுவது திறமா என்ற விஷயத்திற்கும் பதில் ஏழுதி அனுப்பக் கோருகிறேன். ஒருவிஷயம். என்கிலுமானது மீலச்சார்ப்பில் உள்ளதல்ல இதற்கு முன் அதின் பக்கத்தில் செழியன் யாரும் வைத்து உண்டாக்கவில்லை. கேள்வி களில் ஜலவசதி சிலாக்கியமானது. சிலம் கல்ல செட்டவஸ், ஒரு கொடைத்தின் கீழ் படைமண் சற்று சாளை கேர்க்கத்து. கண்ணவைத்திருக்கும் குழிகளின் ஆழம் ஒன்றாக கொண்டு அகலம் நீண்ட ஒன்றாகக் கொண்டு. ஒருவி வைக்கப்போகும் கண்ணாருக்கும் இப்படியே செய்யப்போகிறேன்- 10 இதில்லேயும் மண்போட் இடத்தேவன்முமா? அவ்வது குழியின் மேல்மண்போட்டால் போதுமா. 11. ஒட்டு உண்ணாரும் சேர்த்து கட்டி தொளத் தீயா யிருக்கும் கண்களை கடும்போதே குழியில் ஆழக்கில் கட்டி செந்தில் மேல்பாகம் வரை மண்போட்டு மூடிவிட வாரா? மேல்பாகம் வரை உள்ளிருந்துகூடுமேல் உள்ள கவட்டட வாரக்கும். இதைக்கு தடையெய்து பதில் தெரியப்படுத்துவதுடன் (12) காங்கர்க் குக்கு அடுக்கடி கொடுக்கும் சிரமத்திற்கு மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். தய்னுக்கு விரமம் கொடுக்கமுடியாமல் இருக்க என்னுள் முடியவில்லை. மன்னிக்கவும்.

ஆர். என். வெங்கட்டராமய்பார்

இராமராஜபுரம்

பதில்

(1) தாங்கள் கொடுத்த ஏரு அதிகமென்று தாங்கள் கிணைப்பது கரிபல்லவென்றே மைக்குத் தோற்றுகிறது: என்னில் தாங்கள் கொடுத்த ஏருவில் அளவு கொடுக்கவேண்டிய விதமாய்க் கொடுத்தால் செழிகள் காகாத கண்றே நம்புகிறோம். ஆகையால் ஏரு கொடுத்த மாதிரியில் தான் தவறங்கல் ஏற்பட்டதால் செடிகள் செத்திருக்கவாமென நம்புகிறோம். தாங்கள் கொடுத்த ஏருக்களைத் தாங்கள் கொல்லுகிறேன்படி தனித்தனியாய்ப் போடால் தனி, வண்டல், ஆற்றுசாளி; கடலைப்பன் னாக்கு கெல்கருக்காய் ஆகிய வற்றை மேலேயே கண்ணாருக்க கலந்து போட்டிருக்கால் கொடுதலுண்டாயிராதனே கிணைக்கிறோம். மேலும் எந்தக் கெந்து ஏருவிட்ட போதிலும் செந்தின் பக்கத்தில் தொண்டுகொட்டாது. கெந்தின் துணிவேர்கள் எவ்வளவு அரங்க் கெந்திருக்கிறதோ அது உரையில் கோண்டாமல் அதற்கப் பால்காண் கற்றிலும் ஒரு அடி அகலத்திற்கு வேர்களின் துணிகள் சாம்போடு முடிவுவில் தொடும்படி தோண்டி அங்குகாண் எருங்கி நன்றும்கூலத்து போட்டியென்றும். சாயன் எருக்களை உய்போசிப்பதாகில் இன்னும் அதிக ஜக்ரதயாக இருக்கவேண்டும். அதைக் கெழுகளின் வேரு

துறைகளேயே தொடக்காது. தொட்டாலே செழிகள் பட்டுப்போக வேறு உண்டு.

தினமால் விவசாய உத்தியேர்க்கர் மேல் குறை குறுதல் கீழாய மல்ல- அவர்கள்சிவரச்சொல்லால்கூட யென்று ஒருங்கால் சொல்லகூடும் இப்பேர்ப்பட்ட விஷயகளைச் சுரியாக தெரிவிக்கவாலது வேண்டும் அல்லது அவர்கள் கேள்வி இருக்காவது செய்ய வேண்டும். அறைகுறையாய்த் தெளிவிப்பதால்தான் இப்பேர்ப்பட்ட ஆபத்துகளும் அவச்சாதியும் உண்டாகிறது போலும்.

(2) ஆடுஏட்டுத் தூபுவ பிளக்கண்ணை அப்போதே பேர்த்தெடுக்கக் கூடாது- அல்லது பேர்த்தெடுத்த போதிலும் தொழு எநுகவச்ச மண்ணையில் வைக்கவாரும் யொழிய இதர எருக்கள் கொடுத்தால் பேர்த்தகாஷ்டம் ஒன்று ஏறுக்களின் தீவிண்யம் மற்றுள்ளுமாக இளம் வேர்களைக் கொன்றுவிடும்.

(3) ஒரு கவனமான்தீரை கிடை குழம்ச்சம் செடிக்கு வைத்து அதுவிரியமாய் வருவதே நாம் முதலாவது பாராவுக்குச் சொன்னபதிலின் உண்மைக்குப் போதிய சான்றைகும்.

(4) செத்ததுபோக மீதி அழுதுகொண்டிருக்கும் செடிகளைச் சுற்றி அம் சுதிதாக விடும் வேர்களுக்குக் போஞ்சமாவது நஷ்டமுண்டாகாமல் கிறுவை கோட்டால் கண்றுயிக்காததி, அதில் முன்னமேயே தங்கள் போட்டு தனித்தனியரயிருக்கும்தோ, என்டல், ஆட்டுச்சாணி, கடலைப்புண்ணாக்கு கொல்கிக்காய் முதலியங்களை சொத்திக்கலாத்தால் கண்றுயிவருமென கம்பு கிறோம் இதில் புதிதாம் லிட்டில்ரூம் வேர்களை சேதப்படுத்தாமல் பார்ப்பது விகவும் அவசியம். தனியாய்த் தட்டிலைப்புண்ணாக்கு போட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான புழுக்கள் கொள்கிறது கொண்டிருக்கும்- அவைகளைப்பார்த்ததும் அவைகளே புதுவேர்களோத்தின்று செடிகள் சாலதற்குக் காரணமாயிருக்கலாமென்பயன்து அவைகளைத் தாங்குத்து ஏற்பிவேண்டாம் அவைகளால் வேர்களுக்கு எவ்வித கெடித்தும் நெப்பாது. அவைகளால் ஏருச்சுத்து அதிகரிக்கும்; அவைகளை மண்ணுடையும் இதரஏருக்களுடையும் கலங்குவிட்டால் கனமா'பயக்கும்.

(5) கனர் சம்மக்க மண்ணைல் வைத்திருக்கும் மாஞ்செடிகளின் வேரி களுக்கு எவ்வித சஷ்டமும் ஏற்படாமல் கனர்மண்ணை அப்புறப்படுத்தி அரரித்துவிட்டு மேற்கொண்டவாறு மண்ணை அப்புறப்படுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கனர் சம்மக்கப்படாத எல்ல செம்மண்ண இருபாக மும் ஒருபாகம் தொழுளருவும் கவக்கு வைத்திருக்கு அம்மண்ணை அய்விடத் தில் சுற்றிலும் போட்டு தண்ணீர் இறைப்பதற்கு முன் கொள் (காணம்) விஜதந்துத் தண்ணீர் பாய்க்கிடுவுள் கொள் (காணம்) கண்றுயிப் பயிராகும்

கொள் கண்ணுயக்க கொடி ஒழியாடன் ஆப்படியே கொள்ளுக் கூடிய கெடுத்தி அம்மண்ணீலேயே புதைத்து மறுபடியும் கொள்விதைத்து வளர்த்த பின் மடித்துக் கொத்தி இவ்வாறு ஏதாடவைகள் செய்து வந்தால் களர்விலம் எல்ல லிமாவதோடு மாஞ்செடிகளும் அகிக வீரிபமாய் வளரும்.

(6) ஜிஹாஞ்சீர், ஹமாயூன் என்னும் ஜுதிகள் உயர்க்க ஜாதிமாம் பழக்கள் தாங்.

(7) அது மதுரையில்லாவின் சிதைய்னாச்சுக்குக் காய்க்கு மென்பதில் ஆட்சேபனையில்லை- ஆனால் அவைகள் எங்கும் கவல்பமாயும் அபுருபமாயும் காய்ப்பதைப்போல் தான் அங்கும்காய்க்கும். வியாபாரத்திற்காக வைப்பதாலும் காம் அதைவைக் கூட்படி சிபார்சு செய்யமாட்டேம்- காய்த்தாலும் காய்க்காவிட்டாலும் அவசியமில்லை. அபுருபமான ஜாதியிருக்கால் போதுமெனவும் அச்சாதிப் பதிகள் காப்பிட வேண்டுமெனவும் அபிப்பிராயம் மிகுஞ்சால் கைத்கலாம்,

(8) அதன் கிறையம் கிறைக்கக்கூடிய இடம் முதலைய வற்றிக்கு சாமல் கோட்டை பார்மானேஜருக்கு எழுதித் தெரிக்கு கொள்ளலாம். கமக்கு திட்டமாய்த் தெரியாது. செடிகள் எப்போதும் அகப்படும்.

(9) ஒட்டுமாஞ்சு செடிகளில் பெங்கஞ்சா; நிலம் குரானி, ஆசிய மூன்து தினுசக்கான் அடேமாய் வருஷாவருஷம் காய்க்கும், மற்றுமாதிச் செடிகளைப்பற்றி மூவுதற்கில்லை. சில வருஷங்களில் ஒட்டுச் செடிகளே காய்க்காமல்போய் விடுவது முன்னுடைய கொட்டைச் செடிகள் வருஷாவருஷம் தவருமல்காய்க்கும். ஆகையால் காஸ்பாகமாவது கொட்டைச் செடிகள் வைப்பதே கலமென்பது மது அடிப்பிராயம், கமான ஜெக்காதபாக் தோட்டத்தில் பருதி ஒட்டுச் செடிகளும் பாதி கொட்டைச் செடிகளுக்கான வைத்திருக்கிறோம்.

(10) செல்வல் மணலாயிருக்கால் வேறுமென் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமேகில்லை- ஆனால் குழிதோண்டிய மண்ணைக்குழியையூச்சற்றிபரவலாய்ப் போட்டுவைத்து குழியும் மண்ணும் காய்க்கு நன்றாய் காற்றுறிய பின் அம்மண்ணைத் தன்னிட செடிகள் கடலாம். அக்குழியைபெற்பு வற்றாகு அம்மண்மட்டும் போதாதாலால் வேறுமண்ணும் போடவேண்டிய வரும்:

11. ஒட்டுக்கு மேல் பூமியில் கடுவது எல்லதே அல்ல- ஒட்டுக்குக் கீழ்க்குறைந்தது 4 அங்குவத்திற்குக் கீழ்தான் கடுவேண்டும். இல்லாவிட்டால் ஒட்டைச்சுற்றிக் கட்டியிருக்கும் கயற்றறையும் கித்தான் அணிவையும்கரையான் திஸ்பதோடு கிற்காமல் செய்வின் பட்டையையும் சேர்த்து மென்றுவிடுவதால் ஒட்டுச் சொந்தகப்போகும். இல்லாவிட்டாலும் பூமிக்குஞ்சிருக்கு வரும் களைக் கட்டைச் சேர்த்தா கொட்டைச் செடிகளைச் சேர்க்கதா

யெனக்கண்டு கொட்டுதும்கூட்டுமாரும் நட்டிடமேலே தெரியும்படியிலைத்து சுடுகில் காந்தில் ஒட்டுமுற்றிலுமே முரிக்கப்போத ஹேது உண்டு எனப் பலர் கொல்லுவார்கள். அங்காறு முறிக்கு போகாமல் பக்கத்தில் கனமான கொம்பை ஊன்றி தழில் சேர்த்துக் கட்டியும் கட்டிய யெது அவிழ்த்து போகாமல் வந்தால்சேதப்படாது.

12. சுக்தோஷார்களுக்கு ஏற்படும் சுக்தோஷங்களை கிளர்த்திப்பது கமக்குச் சுக்தோஷமேபொழிய வேறால் கம்மால்கூடியவரையிலும் தெரிக்க வரையிலும் எப்போதும் கொல்வத் தயாராப்பக்காத்துக் கொஞ்சதாக்கிறோம்:

ப.ர்.

அன்பார்த்த ஜியா,

(1) என் கிணற்றுக்கு தண்ணீர் உண்டாக்கப்போதனை சொல்வேண்டுமென்று தங்களுக்கு வெட்டர் எழுகியதற்கு விபாக்கு சித்தினாமாகச் பத்தி ரிகை 22ம் பக்கத்தில் சென்னை கைத்தொழில் இயாகாநாருக்கு மனுக்கெச் யது கொள்ள வேண்டுமென்ற பதில் எழுதினீர்கள், அவர்களுக்கு மனுக்கெச் யும் விவரமென்ன? அவர்கள் முழுவிலாம் என்னை அவர்களுக்கு மனுக்கெச் ம்தால் கட்டாவமாய்த் தண்ணீர் உண்டாக்கிக் கொடுப்பார்களா? வேறு ஏதாவது தண்ணீர் உண்டாக்கப்போதனை இருக்கின்றனவா என்ற விபரங்களுக்கா பதில் எழும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

(2) கிணற்றிறவையில் சாதுபதி செய்யக் கூடிய பாங்குகளை வேண்டி விருக்கிறது. விறைகளை அனுப்பத்தக்காலம் முடியுமா? இல்லாவிடில் எங்கு அவப்பகும்?

(3) ஏக்கருக்கு ஏத்தனைபக்க பாங்குகளை விறக தேவை? எனக்கு பத்து ஏக்கருக்கு ஜென்டும்.

எம். பி. சேல்லசாமி கே ஞா
முத்துசாமிபுரம் 1912ம் நாம்பர் சந்தாதார்
பதில்

(1) ஒருகுறிப்பிட்ட கிணற்றில் தண்ணீர் அதிகமாய் அகப்படுமா அகப்படாதாவென போரிக் கோட்டுப் பார்த்த விண்தான் தெரியும். அதற்கு முன் அக்கம் பக்கங்களிலும்ன இயற்கை சாதனங்களைப் பார்த்துத்தோராய மரப்தான் கொல்லக்கூடும். அதிகத் தண்ணீர் அகப்படும் அகப்படா தென்று திட்டமாய் ஏவாதும் கொல்லமுடியாது. அவரவர்கள் முதிர்வத் தந்தைப் பொறுத்ததென்றே நினைக்க வேண்டிருக்கிறது.

அளிஸ்-ஏட் இண்டாஸ்ட்டிரியல் இன்ஜினீர், தஞ்சாவூர், என்று எழுதினாலும் அவர்கள் தங்கள்மூலம் திருக்கெலவேலி ஜில்லாவிலுள்ள சூபர் கிலைச் சுற்றுக்கு அவர்களே அனுப்பிட தங்களுக்கு வேண்டிய யோசனை என் கொல்லுப்படி செய்வார்கள், அதற்குறியகட்டாண்களும் அவர்களே தெரிவிப்பார்கள்.

அவர்கள் யேசுகளைப்பாடு செய்து பேசுகின்போட்டுப் பார்த்தாலும் திட்டமாய் அதிகாக தண்ணீர் அகப்படுவதற்கு அவர்கள் உக்தங்காதினால்ல ஆனால் கூடுமானானாயில் அவர்கள் அபிப்பிராயப்பட்டுபோட்டால் சுங்கான தண்ணீர் அகப்படுமென்று ஏதிர்பார்க்கலாம்.

(2) அங்கு செல்விதை கொடுப்பதாக இம்மாதப் பத்திரிகையிலேயே 14ம் பக்கத்தில் ஸ்ரீமாண் சங்காசாராயணஜயர் அவர்கள் எழுதியிருக்கிறார்கள் அவர்களுக்கு எழுதி வாவழுமத்துக் கொள்ளலாம்.

(3) ஏக்கருக்கு 15 பக்காப்படி முதல் 20 பக்கானத் தேவை யிருக்கும்.

ப.ர்

ஸ்ரீஶாண் பத்திரிகையிர் அவர்களுக்கு ஜயா!

(1) அபாரதிலாபம் தரும்புளி வினா எனக்கு உடனே தேவை. எங்குதைப்படுமெனத் தெரிவித்தால் ரேணு தருவித்துக் கொள்ளுகிறேன். தயவுசெய்து இத்துடன் அனுப்பியிருக்கும் பதில்காரிடல் எழுதக் கேரூகி நேன்,

(2) ஒட்டுக்கட்டாத சாதாரண கொட்டை மாஞ்சிசுடிகள் மூன்றுடி உயரமான்னவைகள் தொட்டிள்ளில் போட்டிருப்பது எங்கு கிடைக்கும். தங்களுக்குத் தெரிக்க மாஞ்சிசுடி வியாபாரிகள் பேர்களைத் தெரிவிக்கக் கோருகிறேன்.

(3) பச்சை வெண்ணைப் படிக்கும் விதந்தைப்பற்றி கிருஷ்ணனில் ஒரு விராமம் எழுதக் கோதுகிறேன். நான்களும் இப்பியாபாரம் செய்த தாக நூபாமிருக்கிறது.

ஷ. முத்து கிருஷ்ணன் மிராசதார் திருப்பிரம்பியம் (கும்பகோணம்) பதில்

(1) அபாரதிலாபம் தரும்புளியமர்கள் திருக்கெல்லேவி ஜில்லா ஆவங்குளம் ஊரின் சமீபத்தில் கிடைக்கும். அங்கு தங்களுக்கு யாரா வது கண்பரிருத்த எழுதினாலும் வாழ்கியலுப்பவர்கள். இல்லாவிடில் கிருஷ்ண பத்திரிகாசிரியரான ஸ்ரீமாண் ராம்பலூர்தார் ஜே. செல்வராச்சாஜன்காரு தற்காலம் ஆலங்குனம் என்னும் ஊருக்கு சுயர் 16மைல் தூரத்திலிருக்கும் விரகோளம்புதூர். (தென்காசி மாக்கம்) என்னும் ஊரில் முகாம்செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எழுதினாலும் ஆனதைப்பி ஓங்கியலும் பயலாம்.

(2) “ஒட்டுக்கட்டாத” கொட்டையில் போட்ட மாஞ்சிசுடிகள் ஒட்டுக் கட்டும் வியாபாரிகள் தான் வைத்திருப்பார்கள். அவர்கள் விலையும் அதிகமாய்க் கேட்கவார்கள். அதனாலிலும் பாலாடிலீலா, அந்வகளைக் கொ

ஷ்டூரா பேவு அதிகம் ஆகும். அதைவிட மாப்பூக்காவத்தில் சல்ல முற் றியபின் பழுக்கலையாக மாங்பழுங்களை எங்கி காந்துப்பரவி விட்டால் அதிக கொல்லில்லாமல் ஒரு கருங்கத்திற்குச் சொங்க கேட்கும் அளவுக்காரமுடைய செடிகள் உண்டாக்கிவிடலாம்.

மாஞ்செ சடிகள் விற்பவர்கள் விலாகம் பின்னருமாறு

(3) எம்பையர் கர்ஸி டீட்ஸ்டோர்

(4) மென்ஸ் ஓபவப்மீ பிரதர்ஸ்

(5) கேவப்பாபிரதர்ஸ்

(6) முஜிசியல் அண்ட் கன்ஸ்.

(7) குந்சப்பா அண்ட் கன்ஸ்.

மேற்கண்ட ஜூந் துபேருக்கடையாபேர்கள் போட்டு அந்துடன் காப்பாக சோட், பங்களூர் சிடி என்ற சேர்த்து ஏழுத வேண்டும்.

(8) எஸ். கே. அப்துல்ரஹிமான் காப்பு மாஞ்செடி வியாபாரிகள் கேலம்-

(9) சென்கல்பட்டு ஜூந்லா கோடம்பாக்கம் போஸ்ட் புவியூர் கோதி திரியார் ஸ்ரீமான் ஜான்கிராம் பின்னே அவர்களுக்காலது

(10) சென்ட்டாமக்மென்ஸ் போஸ்ட் போரூர் ஸ்ரீவாண் ரங்கநாத முதலியார் அவர்களுக்காலது எழுதினால் அவ்விருவர் இருக்கும் இடங்களுக்கு கைப்பத்திலும் பல மாஞ்செடி ஒட்டுக்கட்சிம் வியாபாரிகளிடம் கேட்டுத் தெரிவிப்பார்கள்; கடைசியில் சொன்ன இரு கனவான்களும் வியாபாரிகள் பல ஆயினும் விலகாயத்தில் ஏற்குமுடியவர்களாதலாலும் கொல் சுக்கியுணவர்களாதலாலும், பரோபகாரம் செய்யும் சிற்காத்துயிடமுயிவர்களாதலாலும் கட்டாயமாய் உதவி புரிகார்கள்-

ப.ா,

வி. பி. நா. தமரங்கள்

வருந்தும் யாங்கள்—இது ஒரு அந்துப்தமான மரம்- இது காலிப் பொர்க்கியா, சிவேசா, ஆர்ஜோனா தேசங்களில்உண்டு, இது 10 முதல் 20 ஆடி உயரமாயிருக்கும். காற்றுநடை இம்மரங்களின் பேரில் படு மாறின் தங்களுடைய வருத்தத்தையும் அதிருப்பிதையையும் உடனே காட்டி விட்டின்றனக்காக. இல்லைனால்லாம் கலைவீவன்ன அசைந்து ஒருஷிதமான தெனியை வாந்புரமும் வியாபிக்கச் செய்கிறது. அம் மரத் தேனின் நூர்ம் காற்று அர்வாசீனை யுடையதாக இருக்கிறதாம். ஏற்குறையத் தொட்டால் கருங்கி நிழல் கருங்கி என்னும் செய்களீ துடைய இப்பு இதற்கும் உண்டு என்ற நிபுணர்கள் கூறகிறார்கள். தொட்டால் கருங்கி என்னும் செடியைத் தொட்டால் இலைகளெல்லாம் கருங்கிக் கொள்ளும், நிழல் கருங்கி என்னும் செடியை மீது மசிததுடைய நிழல் கிழுமாலை இலைகளெல்லாம் கருங்கிக் கொள்ளும்.

"கிடுவிக்கன்" பஞ்சாங்கம்

சுக்லது வைகாசி—ஏலிவாக்கன 1852, கல்யுகாதி 5031 பசலி 1338
கொல்லம் 1104. இட்கிளீஷ் 1929ம் முறை மேம்-ஜூன்-தூ

சில வேஷ்மம்	பேர்	வைகாசி	வூர்	திதி	கூத்திரம்	யோதம்	விசேஷங்கள்
414	1	செ	சஷ் 40-40	புன 1-3	சி60		நழ பெய்ஸம்
515	2	புத	சப் 35-40	ஆபி54-40	சி60		துணிகட்ட
616	3	வி	நஷ்31-22	மக 52-33	ஆ53சி		வினதக்க
717	4	வெ	நவ 27-53	பூரி 18	சி60		சத்திரமுழு
818	5	ச	சூ 25-27	உத்தர 11:11	சி60		சிரக்பாதித்துடை
919	6	ஞா	ஏகா 24-13	நஷ்52-17	ஆ52சி		கற்பாதானம்
1020	7	தி	துவா 24-13	சித்54-32	மர4சி		கரிசான்
1121	8	செ	திர 25-27	நாவா 8-3	சிந்தம்		பிரசாம் செப்ப
1222	9	புத	சத 27-58	விசாவி 0:0	சி60		மரு தண்ண
1323	10	வி	O ப31-34	விசா 5-50	சி60		சிரைப்பிரவேஷம்
1424	11	வெ	பிர35-55	அநா 6-6	சீ8ம		கிரிடம் குட்ட
1525	12	சனி	துதி 40-43	பூ 14-38	சி60		வாகனம் மாந்த
1626	13	ஞா	திரு 45-40	நாவா 1-4	ஆ21சி		முக்கர்த்த நாள்
1727	14	தி	சத 50-20	பூ 17-21	சி60		கிணறுவெட்ட
1828	15	செ	பஞ்ச 54-21	உத்த 38-8	ஆ33சி		நந்தவனம் ஜவக்க
1929	16	புத	சஷ் 57-30	கருப்பு 8	சிந்தம்		கரிசான்
2030	17	வி	சப் 59-25	அவி42-3	சிர42ம		கரிசான்
2131	18	வெ	அஷ்டி0-0	சத 41-42	சி60		நத்திரி முடிவு
22	19	சனி	நவ 59-21	பூ43-10	ச46சி		பேராகம் ஆரம்பிக்க
23	20	ஞா	தச 57-32	பூ41-24	சி60		விவாகம்
24	21	தி	ஏகா 54-29	பூ55-27	சி60		முக்கர்த்தம்
25	22	செ	துவா 50-31	அச43-33	சி60		யாகம் செப்ப
26	23	புத	திர45-48	பா46,53	சி41து		நத்திரிக்க
27	624	வி	சத 40-27	*கா37-33	ச60		மனைவிதங்
28	7	5	ஏ	●ஆ34-38	பொ83-14	ச34சி	நித்தியப்பிராகம்
29	826	ச	பிர 28-35	கரு29 41	ச60		நாட்டுக்கொட்டாக்கட்ட
1	927	ஞா	துதி22-30	கரு25-36	ச60		மங்குபெய்யலாம்
210	28	தி	தச 16-35	புன 21-42	ஆ22சி		முடிகுட்ட
311	29	செ	சத 10-59	பூ18-8	ச60		மழுபெய்யலாம்
412	30	புத	பஞ்ச 48	ஆபி15-4	ச60		கிணறுவெட்ட
513	31	வி	சஷ்1-25	வெச 1-46	ச53ம		முக்கர்த்தம் பக்காங்க
			பூ56-15				

இரு கிருஷ்ணகர்களின் சம்பாஷ்டினை

ரங்கசாமி பிள்ளைா:— ரெட்டியார் அவான்! நேற்றையதினம் சாய்த்திரம் தங்களைக் காண்பதற்காகத் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். தான் ஒன் வெளியில் போவிருப்பதாகச் சொன்றார்கள்.

பாஷ்யம் ரெட்டியார்:—ஆம் வாழவதே! நேற்று உடன்த கண் காட்சியில் பர்த்திலைச் சொப்பாண்டாவால் ஏட்தப்பட்ட ஒளி விசித்திரப் படக் காட்சியைப் பார்க்க சென்றிருக்கிறேன்.

॥. பிள்ளைா:— அந்தக் காட்சியில் கடந்த விஷயத்தின் சாராம்சம் என்ன?

பா. ரெட்டியார்:— சொல்லுகிறேன். கேள்வுகள். உபன்யாஸம் செய்தவர் சொன்னதாவது. காணி யெருவைவிட சிறந்த ஏருவே உலகத்தில் இல்லை யென்றும், எல்ல காணியெரு கிடைக்காததால் ஸ்லபேட் ஆப் அம் மோனியா, ஸாபர்பாஸ் பேப்ட் முதலிய செயற்கை உரங்களை உபயோகிக்க வேண்டுமென்றும் இவ்விதம் இட்செயற்கை உரங்களை உபயோகித்தால் நிலத்தின்கண்டு முதலை அதிகரிக்கச் செய்யலாம் என்றும் செரன்னார். இந்துடன் பர்த்திலைச் சொப்பகாண்டா ஆப்பிள்ளியா விமிடெட் என்னும் கம்பெனியாரின் பிரதிகிதகளும் பிரசாரார்களும் கம்முடைய நிலங்களைப் பரிசோதித்து அவைகளினுடைய இயல்க்குறுத்தக்கவாறு உரங்களைச் சிபார்சு செய்கிறார்கள். இவர்கள் விவகாய இலாகாவின் கொள்கைக்கு ஏற்றவாறு உரங்களைச் சிபார்சு செய்கிறதனால், அடேகமாய்களா பிரசாரார்களும் விவர்களுடைய உரங்களை வாங்குகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டினார் கல்பேட் ஆப் அம் மோனியா ஸாபர்பாஸ் பேப்ட் முதலிய உரங்களை இந்திரிய வன்துக்களுடன் கல்து உபயோகிப்பதால் கிடைக்கும் ஜால்திமாக்குலை படக் கள் மூலமாக் காண்பித்தார்கள்; ஜகிய விவகாயச் சங்கங்களின் நிறுப் பண்ணைகளில், எல்லா அபிவிருத்திகளுடன் இவ்வருங்களையும் உபயோப்பதால் கிடைத்த அதிகமாக்குலைப் படக்கள் மூலமாய் செல்வனே விவகங்கள் காண்பிக்கப்பட்டன.

॥. பிள்ளைா:— இவ்வாரங்களை. உபயோகிப்பதால் நிலத்தின் தன்மை கெட்டு விடுகிறதென்றும் இவ்வாரங்களை உபயோகித்தால், ஜீவாதாரத்திற்கு ஏதுவன பிரானூபிவீர் த்தினி(வைட்டாமின்) என்னும் தத்து இல்லாததனால் இவ்வாரங்களின் பயனுக்க் கிடைத்த தாவியியங்களை உண்பது சக்கைக்குச் சமானமென்றும் கிடருடைய அபிப்பிருயம்.

பா. ரெட்டியார்.— விவகாய இலாகாவின் அதிகாரியானடைரெக்டர் துறையவர்கள், அவர்கள் செய்யும் பிரசங்கங்கள் தோறும் ஸ்லபேட் ஆப் அம் மோனியாவையும் ஸாபர்பாஸ் பேப்டையும் மழுக்கமாய் உபயோகி கிகும் தொழு ஏருவீல் பாதியுடலுவது அல்லது மூக்கில் ஒருபங்குடலுவது உபயோகிக்கும்படிச் சொல்லுகிறார்கள் அல்லவா? இவ்விதம் இயற்கை உரங்களையும் சேயற்க உரங்களையும் கல்து உபயோகித்து தற்காக விலைதி, கால வேறுபாடுகள் முதலியவற்றிற்குத் தக்கவாறு பயிரிடுவது ஒவ்வொரு மிராசதாரரின் ஈடுபாய்வதும் வர்ப்புறுத்தினார்கள். இனி காம் அவருடைய புத்திமதிகளுக்கு கேற்றவா சு வீனை விவகாய முறைகளையே கையாட வேண்டும். இன்று முதல் செயற்கை உரங்களை அதிகமாக வாங்க வேண்டும்.

ஏ. பிள்ளை— தீங்கள் சொல்வதிருக்கட்டும். புஷ்டசுத்தைப் படித்து விட்டு உபன்யாசம் செய்யும் இராகன் பேச்சை நம்பிச் செய்வது “எட்டுச் சுறைக்காம் கார்க்குதவும்” என்று நினைப்பது போல்லவா இருக்கிறது- இராகன் சொற்படி நாம் பயிரிடுவோமானால், நமக்கு ஏதாவது மிஞ்சமரி?

பா. ரேட்டி:— நன்றார்ய்க் கேட்டார், நான் இதற்கு முன் எனக்குக் கிடைத்த சாணி எருவை என் நிலங்களில்பாதிக்கு உபயோகித்து, பாதித்து எருப் போடாமலே பயிரிடுவது வழக்காக்- பர்டிலைஸர்ப்ராப்பக்ன்டா விண்பிரசாரக்கள் சொற்படிக்காது நான் ஓ வருவக்காலமாய் எனக்குக் கிடைத்தும் சாணி வெருவை என் நிலங்கள் பூராவிற்கும் உபயோகித்து, ஒவ்வொன்றில்லாத வருவக்காலமாய் எனக்குக் கிடைத்தும் உபயோகித்து வருகிறேன். இத்தனை வராவிடாய் எனக்குக் கிடைத்துக் கொண்டிருங்க லாபத்தை விட இப்பொழுது இரண்டு பங்கு கிடைக்கிறது அப்படியிருக்ககையில் நாம் என் இவ்வரங்களை உபயோகிக்கக்கூடியது, இது மாத்திரமல்ல, நான் சாணி யெருவிலும் கொஞ்சம் உபயோகிப்பதற்கும் நிலத்தின் தன்மையும் விருத்தியாகிறது. ஆகவேஇப்பொழுதாவது நீர் திருப்புத் தயைடுத்தீரா?

ர. பிள்ளை— அதிருக்கட்டும், நம்மைப்போன்ற சுதேசிகர் அயல் சுடிவிலிருந்துவரும் வள்க்காகிய எல்லபேப் ஆப்தம் மோனியாருதலியலை வீலை வொகுவது தர்மமாகுமா?

பா. ரேட்டி.யார்— நன்றார்ய்க் சொன்னீர்நீர் சொன்னாலை யாவும் தெரி பாத்தனைத்தால் என்று நினைத்து நான் வருந்தப்படுகிறேன். எம் தாய்தாட்டுவேயே வங்காளம், முதலிய அரேக மாகாணங்களில் எல்லபேப் ஆப்தம் மோனியாவை ஏராளமாக உற்பத்தி செய்கின்றார்கள், இப்படியிருக்கண்டில் இவைகள் அயல் காட்டுக் காமான்கள் என்று சொல்வது எப்படிப் பொருள்துமி?

ர. பிள்ளை— இப்பொழுதுதான் எல்லா விதாயங்களும் நான் தெரிக்கு கொண்டிடன், எல்லபேப் ஆப்தம் மோனியா, ஸாபர்பாஸ்பேப் முதலிய உரங்களைப்பற்றிய விளைவாரும், இவைகள் கிடைக்கும் இடங்களும் இவைகளை உபயோகிக்க வேண்டிய முறை அளவு காலம், முதலியவைகளும் யானாக கேட்டால் தெரியவரும்!

பா. ரேட்டி.யார்— சென்னை அரமைன்க்காரத் தெருயிலுள்ள ப்ரங்கன் மாண்ட் கம்பெனியார்களுக்காவது அல்லது பற்பல இடங்களில் நீதாயித்துப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான டெப்போக்களுக்காவது, உமக்கு ஸமீபத் திறுவன்ன மேற்படி கம்பெனியார்களின் பிரசாரகளுக்காவது எழுதினால் அவர்களால் இயன்ற உதவியைச் செய்யத் தயாராய்ருக்கிறார்கள்- தலிர வலபேப் ஆப்தம் மோனியாவையும் ஸாபர்பாஸ்பேப்பையும் உபயோகித்த மிராசதார்களின் அபிப்பிராயம் என்னும் இப்புஸ்தகத்தை ஒரு முறை படிப்பிரானால் உம்முடைய சங்கேதம் எல்லாம் பறந்துவிடும்.

ர. பிள்ளை— உம்மால்இன்று அரேகவிதாயங்கள் தெரிக்கு கொண்டேன். இனி நான் இவ்விதமே செய்கிறேன், எனக்கு கோமாய் விட்டபடியால் சான் போம் வருகிறேன் வக்கனாம்.

பர்டிலைஸர் ப்ரப்பகாண்டா,

(விளம்பரம்)

ஆப் இந்தியாலிமிடெட்,
தபாற்றபட்டி 130 மதறுஞ்.

இராஜாம்பாள், சந்திரகாந்தர்,
மோஹனசுந்தரம், இராஜேந்திரன்.
ஆனந்தகிருஷ்ணன், விஜயராகவன்,
வரதராஜம் 1—2 தெயரங்கன்.

மேற்கொண்ண ஒன்பது புஸ்தகங்களும் ஒன்றைவிட ஒன்று கீழே கொல்லியிருக்கும் விஷபங்களைத் தாங்கி “நான் முன், நான் முன்” என ஆர்ப்பரித்து ஆங்கந்த்தை விளைக்கின்றன.

மேற்கொண்ண ஒவ்வொரு புஸ்தகத்திலும் ஸ்தீரி, புருஷ, பாலக் பாலசிகங்கு யக்தமான அரோக அதிபற்புத விஷயங்களும், துப்பறியலைச்சுடி (ஶபார சக்தியுடன்) செப்பும் தங்கிரக்களும், தீதி விஷயங்களும், (சன்மார்க்கெள் அலுபவிக்கும் இன்பமும், அன்மார்க்கெள் துண்பக்கதைப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்பதையும்) தற்காலத்தீற்கீகற்றவாறு அடேச கவனாக்கிமான விஷயங்களும், பெரியீரான்றிச் சிறியீரும் பெண்பாலரும் எளிதில் உணருமாறு, உயர்ந்தும் அழகியதுமாய், (நல்லகாக்கத்தில் நன்றாய்) அச்சிடப்பட்டிருக்கின்றன. இப்புஸ்தகங்களில் கானும் ஒவ்வேர் விஷயங்களும் அறிவைப் பரவச்செய்யும் சக்கி வாய்க்கதன்.

இப்புஸ்தகங்களைப் பேரவொத்த வேறு புஸ்தகங்கள் இது விரைவில் தமிழ்பாடையில் பிரிசுரிக்கப்படவில்லை யென்பது இதை வாசித்து எல்லோருடைய அபிப்பிராயம். இவைகளைப் புகழ்க்கு எழுதியிருக்கும் நூல்கால்கிப்பத்திரங்கள் எம்மிடம் ஆயிரக்கணக்கா யிருக்கின்றன. இவ்வளவு அருமையான புஸ்தகங்களை யெல்லாரும் வாசித்து ஆளுத்தும் அடையேறவிடும் என்னைத்துடன் முடிய நான்குபுஸ்தகங்களும் தறித்துவி அனு 12 என்றும் பின்திய ஜூஞ் புஸ்தகங்களும் ரூ 1 என்றும் குறைத்து கைக்கப்பட்டிருக்கிறது.

தபாற்கலி: வி- பி- கழிவன் பிரத்தியேகம்.

ஒரு புஸ்தகம் வி-பி யில்-பெறுபவர்களுக்கு தபால் செலவுடு அனுவும் 2 புஸ்தகங்கள் ஒரே தடங்கவில் வாங்குபவர்களுக்கு 8 அனுவும் 3 புஸ்தகங்களுக்கு 9 அனுவும் 4 புஸ்தகங்களுக்கு 10 அனுவும் புஸ்தகங்களின் விலைக்குமேல் அதிகம் ஆகும் என்பதைக் கவனிக்கக் கோருகிறோம்.

வெண்டியவர்கள்:—

ரங்கராஜு அண்டுபிரத்தவஸ்,
'தேஷ்வநாதபாக' சைதாப்பேட்டுடை [சென்னை]
என்று எழுதி வி-பி மூலமாய்ப் பெற்றுக் கொள்ளலாம்

இதை வேறு அத்தாகவி என்ன?

“இராஜாம்யாள்”	23-ம் பதிப்பு
“சந்திரகாந்தா”	14-ம் பதிப்பு
“மோஹன சுந்தரப்”	1-ம் பதிப்பு
“ஆநந்த கிருஷ்ண ஸ்”	11-ஸ் பதிப்பு
“இராஜேந்திரன்”	10-ய் பதிப்பு
“வரதராஜம்” முதல்பாகம்	3-ம் பதிப்பு
“வரதராஜம்” 2-ம் பாகம்	2-ம் பதிப்பு
“விஜயராகவன்”	2-ம் பதிப்பு
“ஜெயரங்கன்”	அச்சில் இருக்கிறது.

வேளிவந்ததே இவைகளின் பெருமையைக் காட்டு விரைவு முதல் நான்கு நால்கள் தனித்தனி விலை அணு 12. மற்றவை ஒவ்வொன்றும் ரூபா 1.

போஸ்டேஜ் மி. பி. பிரத்தியேஷம்.

இந்த ஒன்பது நால்களில் எந்தயாவது ஒன்றை வாங்கினால் அதன் சுவையே மற்ற எட்டு நால்களை வாங்கும்படி கட்டாயமாய்த் தாண்டுமேன்பது நிக்கயம்.

இந்த அழுர்வ நால்கள் வேண்டுவோர்,

ரங்காஜூ பிரதர்வஸ்

ஜேகாநாதபாக் சௌதாப்பேட்டை செண்ணே,

என்று எழுதிவி. பி. முஸ்மாய்ப் பெறலாம்.

The Journal of the

Madras Agricultural Students Union

A Monthly Journal in English devoted to the Study of Improved Agriculture. Articles of Scientific and general interest are published along with Extracts & reviews from various Journals both Indian & foreign. Subscription per annum Rs Four. Single copy as Six.

Apply to Manager M. A. S. U. Journal

AGRICULTURAL COLLEGE, LAWLEY ROAD P. O.

Coimbatore.

பீமதி வை மு. கோடைநாயகி அம்மாள் எழுதிய

"சன்பகலி ஜயம்"

இந்த ராவல் தொகெர்த்தாவல் படிப்பகல் ஆர்வ முடை பேர் புகழ்த்தக்கபடி நாவலுக்குரிய இலக்ஷணங்களுடன் அதை திருக்கிறது. இதைப் படிக்கதெட்டால் முடிக்காமல் புக்கா தூதக்கிழேழையக்க மனவும் வராது

இது பால வினாக்களிப் பத்திரிகையிலிருாகிய வரகவி. தீரு-அகப்பாமண்ய பாரதியார் எழுதிய முகவுரையுடன் கூடியது. இதுவரை பிள்ளைகளுக்கு வெளிவாத நாவல்களையிட இகிள், சிறவரும், சிறுமிய மூல உவந்த படிக்கவும், போற்றவும், படித்ததைசினைக்கவும், பிரமரு க்குச்சொல்லிப் புகழவும் தக்கபடி உயர்ந்த சீதிகளையும், உலகப்போக வையும், கற்பின் பிரபாவத்தையும், பெரியாரின் பெருமையையும் எல்லோரின்நடவடிக்கைகளையும் உத்தமத்துணர்ப்பெண்ணின் இலக்ஷணங்களையும் அணைக்கமேற்கோள்களுடன்விளங்கவைத் திருக்கீறபடியால், இந்த ராவல், கேவலம் நாவல் வகையில் எண்ணிப் புறக்கணிக்கத்தக்கல்ல; போற்றத்தக்கதேயாம். யான் ரூ 1—12—0

தேங்கன்மோக்கினி ஆபிஸ், திருவல்லிக் கலை சென்னை

விவசாயப் புத்தகங்கள்

	ரூ. அ.பை.
விவசாய விளக்கம்	1—4—0
நெல்	1—0—0
கரும்பு	1—0—0
பை	0—7—0

தபால் சார்ஜ் வி. பி. முதலீயன பிரத்திவீட்டுக்கம்.

ஜி. இராஜகோபால் நாயுடு

பெங்கட்டாந்த விவசாய இண்ட்பெஞ்சர்

பெரியாளையம், பொக்னேரி மார்க்காம்

Printed and Published by J. R. Rangaraju
at the "RAJU PRESS" 'JAGANATHABAUGH' SAIDAPET,